

ரமழான்
சுஹப்பதம்

செப்டம்பர் - ஒக்டோபர்

வெளிவு

02

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ
عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

விசுவாசிகளே நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு உங்களுக்கு முன்னிருந்தவர்களிடது கடமையாக் கப்பட்ட பிரகாரமே, உங்களிடமும் நோன்பு கடமையாக் கப்பட்டிருக்கின்றது. (2:183)

பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு!
குர்ஆன், ஸுன்னா ஒளியில் நோன்பின்
சட்டங்கள் முழுமையாக, இந்நூலில்
தொகுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள்
பார்வைக்காக பள்ளிவாயலில்
இதனை வைக்கவும்.

تركت فيكم شيئين
لن تضلوا بعدهما

كتاب الله وسنتي

வெளியீடு : ஜமாஅதூல் முஸ்லிமீன்

30/-

ஆசிரியர் கருத்து

அல்லாஹ்வின் உதவியினால், “இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் மக்களுக்கு முன்வைக்க வேண்டும்” என்ற நன்னோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தெளிவு” எனும் இச்சஞ்சிகையின் 2வது வெளியீட்டினை திறம்பட வெளியிடச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்து லில்லாஹ்!

“கேள்வி - பதில்” என்ற அமைப்பில் மக்களுக்கு மார்க்கத்தை தெளிவுபடுத்தக் கிளம்பிய இச்சஞ்சிகை, தனது முதலாவது வெளியீட்டில், கேள்வி - பதில் பகுதியுடன் சேர்த்து, நபி (ஸல்) அவர்களின் தொழுகையுடனும் ஜனாஸா சம்பந்தப்பட்ட விடயங்களுடனும் வெளியாகியது.

எனினும், சங்கைக்குரிய ரமழான் மாதம் எம்மை எதிர்கொள்வதால், ரமழானுடைய மாதத்தில் நடைபெறக்கூடிய மார்க்கமல்லாத வணக்க வழிபாடுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வேண்டி “ரமழான் சிறப்பிதழாக” இதன் 2வது வெளியீடு உங்கள் கரங்களில் தவழ்கின்றது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வெளியீட்டிலிருந்து தொழுகை, மற்றும் ஜனாஸாவின் சட்டதிட்டங்களுடன் கூடிய கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்படும்.

இன்று இஸ்லாம் என்ற பெயரில், பல பெயர்களை வைத்துக் கொண்டு, பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரில் சிலர் குர்ஆன், ஸுன்னாவில் இல்லாத விடயங்களை மார்க்கத்தினுள் புகுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இன்னும் சில இயக்கங்களோ, “மார்க்கத்தினுள் புகுத்தப்பட்டுள்ள பிதஅத்துக்களை ஒழித்துக்கட்டுவோம்” என கொதித்தெழும்பி, ஸஹீஹான ஹதீஸ்களில் ஆதாரங்களுடன்

காணப்படும் விடயங்களைக் கூட “இது பித்அத்”, “இந்த ஹதீஸ் லயீப்(பலயீனம்)ஆனது” என்று கூறி புறக்கணித்து விடுகின்றனர்.

எனவே

- 1) மார்க்கத்தினுள் புதுப்புது விடயங்களை புகுத்துதல்,
- 2) மார்க்கத்தினுள் உள்ள விடயங்களை அதிலிருந்து அகற்றுதல் போன்ற இரண்டு விடயங்களில் இருந்தும் ஒரு முஸ்லிம் தவிர்ந்து நடக்க வேண்டும்; குர்ஆன் ஸுன்னாவில் கூறப்பட்ட விடயங்களை எவ்வித கூடுதல், குறைவுமின்றி முற்று முழுதாக செயற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கற்றுத்தராத முறைப்படி செய்யும் இபாதத்துக்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இஸ்லாத்தின் பெயரால் பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கும் இன்றைய காலகட்டத்தில், “சுவனம் செல்லக்கூடிய ஒரேயொரு கூட்டம்” என நபி (ஸல்) அவர்களால் நன்மாராயங் கூறப்பட்ட “ஐமாஅதுல் முஸ்லிமீன்” எவ்வித கூடுதல், குறைவுமின்றி இஸ்லாத்தைப் பின்பற்றிக் கொண்டு, மக்களையும் அதன்பால் அழைத்துக் கொண்டிருக்கின்றது.

“நோன்பு” எனும் இபாதத்தில் இன்று மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மார்க்கத்திற்கு முரணான விடயங்களை எமது இச்சஞ்சிகையின் சுருக்கம் கருதி, நாம் இங்கு குறிப்பிடாது; குர்ஆன், ஸுன்னா ஒளியில் எவ்வித கலப்படமும் இல்லாது நோன்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை நாம் இங்கு எம்மால் முடிந்தவரை தெளிவுபடுத்தியுள்ளோம்.

மனிதன் என்ற வகையில் இச்சஞ்சிகையில் ஏதாவது தவறுகள் காணப்பின், அது எமக்கு தெளிவுபடுத்தப்படும் பட்சத்தில் இன்ஷா அல்லாஹ் நாம் அதனை ஏற்றுக் கொள்ளும் தாராளத் தன்மையுடனுள்ளோம்.

எனவே எங்களது எல்லா இபாதத்துக்களும் எவ்வித
கூடுதல், குறைவுமின்றி அல்லாஹ்விடத்தில்
அங்கீகரிக்கப்படக் கூடிய இபாதத்துக்களாக அமைந்து
ஈடேற்றம் பெற அல்லாஹுத்தஆலா பேரருள் புரிவானாக!

அன்புடன்
- ஆசிரியர் -

நோன்பும் அதன் சிறப்புகளும்

நோன்பு என்பதனை அறபு மொழியில் “அஸ்ஸவம்” என்று கூறப்படும். “அஸ்ஸவம்” என்ற சொல்லின் கருத்து “தடுத்துக் கொள்ளுதல்” என்பதாகும். மார்க்க ரீதியாக “அஸ்ஸவம்” என்ற பதத்தின் கருத்து உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற விடயங்களிலிருந்து பஜர் முதல் சூரியன் மறையும் வரை தன்னைத் தடுத்துக் கொள்வதாகும்.

அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

(விசுவாசிகளே!) நோன்பு (நாட்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் கூடிச் சேருவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். மெய்யாகவே நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து, உங்கள்மீது இரக்கமுற்று, உங்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டான். ஆகவே இனி, குமரி இருட்டு நீங்கி, விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரையில் புசியுங்கள். பருகுங்கள். (நோன்பின் இரவு காலங்களில் உங்கள் மனைவிகளாகிய) அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு (ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். எனினும் (கிழக்கு வெளுத்த) பின்பு, இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்புகளை ”ரணமாக்குங்கள். ஆயினும் நீங்கள் பள்ளிகளில் இ,திகாபு இருக்கும்போது, (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகள். ஆதலால் அவற்றை (மீற) நீங்கள் அணுகாதீர்கள்.
(2 :187)

01. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். எனவே யார்

ரமழான் மாதத்தை அடைகின்றாரோ, அவர் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும்.
(2 : 185)

02. ரமழான் மாதம் வந்து விட்டால் சுவனம், வானங்கள் ஆகியவைகளின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு குழப்பம் செய்யும் ஷைத்தான்கள் எல்லாம் விலங்கிடப்பட்டு விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமழான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு விடும்.∴ வானத்தின் வாயில்களும் திறக்கப்பட்டு விடும். றஹ்மத்தின் வாயில்களும் திறக்கப்பட்டு விடும். குழப்பம் செய்யும் ஷைத்தான்கள் விலங்கிடப்படும்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் (1898,1899)
நஸாஈ : 2105)

03. ரமழான் மாதம் மிகவும் பரகத் பொருந்திய மாதம். அது திருக்குர்ஆன் இறங்கிய மாதமுமாகும், இம்மாதத்தில் ஓர் இரவு இருக்கின்றது, அது மிகவும் கண்ணியத்திற்கும் பரகத்திற்குமுரிய இரவாகவும் இருக்கிறது. அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கின்றது. அவ்விரவில் சாந்தி, சமாதானம் இருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் :

ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை தீமையைப்

பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும்.

(2 : 185)

நாம் இதனை, மிக்க பாக்கியமுள்ள (லைலத்துல் கத்ர் என்ற) ஓர் இரவில் (முதன் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமுட்டி எச்சரிக்கை செய்கின்றோம். (44 : 3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களிடம் ரமழான் வந்துள்ளது. அது பரகத் பொருந்திய மாதமாகும். கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ் அதன் நோன்பை உங்கள்மீது கடமையாக்கியுள்ளான். அதில் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. குழப்பம் செய்யும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. அதில் அல்லாஹ்வுக்கென ஓர் இரவு இருக்கின்றது. அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. எனவே யார் அந்த மாதத்தின் நன்மைகளை இழந்து விடுகின்றாரோ, நிச்சயமாக அவர் எல்லா நன்மைகளையும் இழந்து விட்டார்.

(நஸாஈ : 2105)

04. ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஒரு (வானவர்) அறிவிப்பாளர் (பின்வருமாறு) அழைக்கின்றார். fநன்மைகளை விரும்புவரே! (அதன்பால்) முன்னேறுவீராக! பாவங்களை நாடுபவரே! (அதனைக்) குறைத்துக் கொள்வீராக! (ஒவ்வொரு இரவும்) அதிகமானவர்களை அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலையாக்குகின்றான்.

(திர்மிதி, ஹாகிம் : 1: 421 : ஸஹீஹ்)

05. ரமழானின் நோன்பு நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகவும், அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணமுடையதாகவும் இருக்கின்றது. மேலும் நோன்பு

அல்லாஹ்வுக்கென தூய்மையான எண்ணத்துடன்
நோற்கப்படுவதால், அதன் கூலியை அளவில்லாமல் அவனே
கொடுக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நோன்பு ஒரு கேடயமாகும். எனவே கூடாதவற்றை (அதிலே)
பேசக் கூடாது. அறியாத காலத்து மக்களின் செயற்பாடுகள்
இருக்கக் கூடாது. எவராவது சண்டைக்கு வந்தால் அல்லது
திட்டினால், fநான் நோன்பாளி,, என்று இரண்டு முறை
கூறிவிடவும்.

எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ, அவன்மீது
சத்தியமாக ஒரு நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை
அல்லாஹ்வினிடத்தில் அது கஸ்தூரியை விடவும் மிகவும்
மணமானதாகும். (நோன்பாளி) தன் உணவையும் நீரையும்
அவன் ஆசையையும் எனக்காக விட்டு விடுகின்றான்.
நோன்பு எனக்குரியது. நான் அதற்குக் கூலி வழங்குவேன்.
நன்மை அது போன்று பத்து மடங்காகும்.

06. சுவனத்தின் வாயில்கள் பல இருக்கின்றன. அவைகளில்
“ரய்யான்” என்ற ஒரு வாயிலும் உண்டு. அவ்வாயிலால்
நோன்பு நோற்றவர்கள் மட்டுமே நுழைவார்கள். வேறு யாரும்
அந்த வாயிலினால் நுழையமாட்டார்கள்.

நிச்சயமாக சுவனத்தில் ஒரு வாயில் உண்டு.
அதற்கு “ரய்யான்” என்று சொல்லப்படும். மறுமை
நாளில் நோன்பாளிகள் மட்டும் அதன் மூலம் (சுவனம்)
நுழைவார்கள். அதனூடாக வேறு யாரும்
நுழையமாட்டார்கள்.

“நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும். உடனே
அவர்கள் எழுந்திருப்பார்கள். அவர்கள் நுழைந்ததும்
வாயில்கள் மூடப்படும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹீல் ஆதாரம்: ஸஹீஹூல்
புகாரி : 1896

07. ஒவ்வொரு நற்கூலிக்கும் அல்லாஹ் அதன் நன்மையை பத்து மடங்காக்கிக் கொடுக்கின்றான். மேலும் அவர்களின் எண்ணத்தின் தூய்மைக்கு ஏற்ப அதனை 700 மடங்காகவும் ஆக்குகின்றான். இது அல்லாஹ் தன் அடியார்களீது செய்யும் அருளாகும். ஆனால் நோன்பை மட்டும் விதிவிலக்காக்கி, அதன் அளவை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான். நன்மையின் எண்ணிக்கையை தனது ஞானத்தில் மறைத்து வைத்துள்ளான்.

மனிதன் செய்யும் ஒவ்வொரு வணக்கத்திற்கும் அதன் நன்மை பத்திலிருந்து எழுநூறு மடங்காக்கப்படுகின்றது. கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ் “நோன்பைத் தவிர” என்று கூறுகின்றான்.

“அது எனக்கே உரியது, அதற்கு நான் கூலி வழங்குவேன், ஏனெனில் (நோன்பாளி) எனக்காகவே ஆசை, உணவு, குடி அனைத்தையும் விட்டுவிடுகின்றான்.” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2701

08. ஒரு நோன்பாளி இரு மகிழ்ச்சிகளைச் சந்திக்கின்றான். ஒன்று தான் நோன்பு திறக்கும் வேளையில். மற்றையது மறுமையில் தன் ரப்பைச் சந்திக்கும் போது.

“நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் இருக்கின்றன. நோன்பு திறக்கும்போது சந்தோஷப்படுகின்றான், தன் ரப்பைச் சந்திக்கும் போது தன் நோன்பின் மூலம் (கிடைக்கும் மேன்மைகளைக் கண்டு) சந்தோஷப்படுகின்றான்,,என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா.

ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி : 1904

09. நோன்புக்குரிய சிறப்பு எந்தளவு இருக்கின்றது என்றால், ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்றால், அவரின் முகம் நரக நெருப்பிலிருந்து தூரமாக்கப்படுகின்றது.

“ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அவரின் முகத்தை 70 வருடம் (பிரயாண தூரத்திற்கு) நரக நெருப்பிலிருந்து தூரமாக்கி வைக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.” என அபூஸயீத் அல் குத்ரிய்யி அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 2706,
ஸஹீஹுல் புகாரி: 2840)

நோன்பின் ஆரம்பமும் அதன் நிய்யத்தும்

01. பஜ்ரிலிருந்து நோன்பு ஆரம்பமாகிறது. எனவே பஜ்ருக்கு முன்னர் நிய்யத்து வைக்க வேண்டும். மேலும் பஜ்ருடன் உணவு உடலுறவு போன்ற அனைத்து விடயங்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

ஆகவே இனி, குமரி இருட்டு நீங்கி, விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரையில் புசியுங்கள். பருகுங்கள். (நோன்பின் இரவு காலங்களில் உங்கள் மனைவிகளாகிய) அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு (ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். எனினும் (கிழக்கு வெளுத்த) பின்பு, இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து)

நோன்புகளை பூரணமாக்குங்கள்.
(2 : 187)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“யார் பஜ்ருக்கு முன்னர் நோன்பு பிடிப்பதற்கு உறுதி
பூணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை.”
(அத்தஃலீகாத் : பக் : 620)

02. நிய்யத்து என்பது உள்ளத்தில் ஏற்படும் எண்ணமாகும்.
ஒவ்வொரு வணக்கத்துடனும் நிய்யத் என்ற எண்ணம்
சம்பந்தப்படும். அல்லாஹ்வின் நற்பொருத்தத்தைக்
கொண்டதாக எண்ணம் (நிய்யத்) இருக்குமேயானால், அந்த
வணக்கம் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படும். எண்ணம்
பிழையாக இருந்தால் அமல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

எனவே நோன்புக்கும் அப்படி நல்லெண்ணம் அதாவது
நிய்யத் வைப்பது அவசியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“எல்லா வணக்க வழிபாடுகளும் நிய்யத்தைக்
கொண்டதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின்
நிய்யத்படியே (கூலி) கொடுக்கப்படும்.”
(ஸஹீஹூல் புகாரி, பாடம் : வஹி)

ஸஹர் செய்தல்

01. பஜ்ருக்கு சற்று நேரத்திற்கு முன் ஸஹர் செய்ய
வேண்டும். பஜ்ருக்கு முன் “நோன்பு வைத்தல்” என்ற
எண்ணத்தில் உண்ணுவது, பருகுவது என்பவை ஸஹர்
எனப்படும்.

ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது.
முஸ்லிம்களின் நோன்பிற்கும் வேதங்கொடுக்கப்பட்டவர்களின்

நோன்பிற்கும் இடையிலான வித்தியாசம் இந்த ஸஹர் ஆகும். எனவே நோன்பு நோற்பவர்கள் கட்டாயம் பஜ்ருக்கு முன் ஸஹர் செய்து கொண்டு நோன்பை ஆரம்பிக்க வேண்டும்.

“நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : ஸஹரின் சிறப்பு)

“எங்களின் நோன்பிற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், அது ஸஹர் செய்வதாகும்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : ஸஹரின் சிறப்பு)

02. ஸஹர் செய்வதை இரவின் கடைசியில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமானோர் இரவில் 2.00 அல்லது 3.00 மணிக்கே ஸஹர் செய்து முடித்து விட்டு தூங்கி விடுவதுபோல் செய்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் வழி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

“ஸஹரைப் பிற்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அதீ அல்காமில் என்ற நூலில் ஸஹீஹான அறிவிப்புடன் பதிவு செய்துள்ளார்கள்.

(அல்ஜாமிஉஸ் ஸகீர் 1 : 546)

ஸஹல் கூறுகின்றார்கள் : “நான் என் குடும்பத்துடன் ஸஹர் செய்துவிட்டு வேகமாகச் சென்று நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையை அடைந்து கொள்வேன்.”

(ஸஹீஹுல் புகாரி .

பாடம் : ஸஹரைப் பிற்படுத்துதல்)

ஸஹர் செய்வதைப் பிற்படுத்துங்கள் என்று மேலே வந்துள்ள நபிமொழிக்கொப்ப அருமை ஸஹாபாக்கள் பஜ்ர்

தொழுகைக்கு சற்று முன்பே ஸஹர் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

03. ஸஹர் கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் தண்ணீரைக் கொண்டேனும் ஸஹர் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“தண்ணீரைக் கொண்டேனும் ஸஹர் செய்யுங்கள்.”

(இப்தனு அஸாகிர் : ஸஹீஹ்,

அல் ஜாமிஉஸ் ஸகீர். 1567)

04. ஸஹர் செய்வதற்கும் பஜர் தொழுகைக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருக்கக் கூடாது. மாறாக இரண்டிற்கும் இடையில் சுமார் 50 வசனங்கள் ஓதும் நேரம் மட்டும் இருக்க வேண்டும்.

ஸைத் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்தோம். பிறகு தொழுகைக்காக எழுந்தோம். அப்பொழுது

“இரண்டிற்குமிடையில் எவ்வளவு நேரம் இருக்கும்,, என்று அனஸ் ரழியல்லாஹு அவர்கள் கேட்டார்கள். அதற்கு “50 வசனங்கள் ஓதும் நேரம் இருக்கும்.” என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம். பாடம் : ஸஹரின் சிறப்பு)

05. இரவில் தூங்குபவர் எழுந்து பஜர் தொழுகைக்குத் தயாராகுவதற்கும் தஹஜ்ஜுத் தொழுகையை தொழுபவர்கள் தொழுகையை முடித்துக் கொள்வதற்கும் பஜ்ரிற் கு முன் ஒரு அதான் சொல்வது நபி வழியாகும்.

இந்த முதலாவது அதானைக் கேட்டதும் ஸஹரிற் கு உணவு உட்கொள்பவர்கள் உணவை நிறுத்த வேண்டியதில்லை. இரண்டாவது அதான் வரை உண்ணலாம்.

இந்த நபி வழி விடுபட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“உங்களில் ஒருவரை ஸஹர் செய்வதிலிருந்து பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அதான் தடுத்து விட வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அவர் தூங்குபவர்களை எழுப்புவதற்கும், நின்று வணங்குபவர்களை (தஹஜ்ஜுத்) அதை முடித்துக் கொள்வதற்கும் இரவில் அதான் சொல்வார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றுமொரு அறிவிப்பில்,

“இப்னு மக்தூம் (பஜ்ரிற்கு) அதான் சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” என்று கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி .

பாடம் : பஜ்ருக்கு முன் அதான்)

06. பஜ்ர் தொழுகைக்காக இரண்டாவது அதான் கூறப்படும்போது ஒருவர் ஸஹர் உணவு அருந்திக் கொண்டிருந்தால், அவர் உணவு பாத்திரத்தை உடனேயே கீழே வைக்க வேண்டியதில்லை. தொடர்ந்து அதனை சாப்பிட்டு முடிக்கலாம். இது அல்லாஹ் மனிதர்களுக்குச் செய்யும் ஒரு சலுகையாகும்.

இதன் மூலம் பஜ்ரின் அதானிற்குப் பிறகும் சாப்பிடலாம் குடிக்கலாம் என்று ஒருவர் தவறாகப் புரிந்து விடக்கூடாது. இச்சட்டம் யாருக்கெனில், பஜ்ர் அதான் கேட்க முன் உண்ணத் தொடங்கி, பஜ்ருடைய அதான் சத்தம் கேட்கும் போதும் தனது தட்டில் சாப்பாடு உள்ள ஒருவருக்கேயாகும். அவர் அதான் சத்தம் கேட்டாலும் கையில் எடுத்தது முடியும்வரை சாப்பிடலாம். இது இவருக்கு மட்டும் இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையாகும்.

இச்சலுகைக்கு குர்ஆன், ஸுன்னாவில் தெளிவான ஆதாரம் இருப்பதைக் கீழே காணலாம். விடயம் இவ்வாறிருக்க இன்று மக்கள் மத்தியில் “பஜ்ருக்கு அதான்

சொல்லப்பட்டால் வாயில் இருக்கும் உணவைக் கூட விழுங்கக் கூடாது” என்றதொரு வழக்கம் இருந்து வருகின்றது. இது நபிவழிக்கு மாற்றமான ஒரு முடிவாகும்.

“உங்களின் ஒருவரின் கையில் உணவுப் பாத்திரம் இருக்கும் போது அதான் சப்தத்தைக் கேட்டுவிட்டால், அதிலிருப்பவற்றை (சாப்பிட்டு) முடிக்கும் வரை பாத்திரத்தை கீழே

வைக்க வேண்டாம்”

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவுத் -ஸஹீஹ்

பாடம் : நோன்பு)

நோன்பு முடியும் நேரமும் நோன்பு துறத்தலும் (இப்தார்)

01. நோன்பை ஆரம்பித்த பின் சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் அனைத்தையும் நிறுத்தி விட வேண்டும். சூரியன் மறைந்ததும் நோன்பை திறக்க வேண்டும்.

அதாவது கிழக்கில் இருள் தோன்றியும் மேற்கில் பகல் மறைந்தும் சூரியனும் மறைந்து விட்டால், நோன்பு திறக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

ஆகவே இனி, குமரி இருட்டு நீங்கி, விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரையில் புசியுங்கள். பருகுங்கள். (நோன்பின் இரவு காலங்களில் உங்கள் மனைவிகளாகிய) அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு (ச சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக்கொள்ளுங்கள். எனினும் (கிழக்கு வெளுத்த) பின்பு, இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்புகளை பூரணமாக்குங்கள்.

(2 : 187)

நபி (ஸல்) அவர்கள் கிழக்குப் பக்கம் தங்கள் விரல்களைச் சுட்டிக் காட்டி, “இரவு இந்தப் பக்கமிருந்து தோன்றி மற்றைய பக்கத்தின்பால் சென்று சூரியனும் மறைந்து விட்டால், நோன்பாளி நோன்பு திறந்து விட்டார்” என்று கூறினார்கள் :

(ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், பாடம் : நோன்பு)

02. சூரியன் மறைந்ததும் தாமதிக்காது நோன்பு திறக்க வேண்டும். நோன்பு திறப்பதை பிற்படுத்தக் கூடாது. சிலர் பேணுதல் என்ற அமைப்பில் சூரியன் மறைந்ததும் நோன்பு துறக்காது, அதனைச் சற்று பிற்படுத்துவார்கள். உண்மையில் அது அல்லாஹ் விரும்பும் பேணுதல் அல்ல. அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செய்யும் மாறுதலாகும்.

“மக்கள் நோன்பு துறத்தலை துரிதப்படுத்தும் காலமெல்லாம் நன்மையில் இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

மேலும் ஓர் இடத்தில்,

“நோன்பு துறத்தலை (இப்தாரை) துரிதப்படுத்துங்கள்.
ஸஹரைப் பிற்படுத்துங்கள்”
என்று கூறினார்கள்.

(ஆதாரம்: அல்காமில் - அல்ஜாமிஉஸ் ஸகீர்
- 1: 546)

03. நோன்பு துறந்த பின் ஓத வேண்டிய துஆ.
“நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறந்தால்”

**தஹபல்லமஉ வபுதல்லதில் உருகு வதபதல் அஜூரு
இன்ஷா அல்லாஹ்**

என்ற துஆவை ஒதுபவர்களாக இருந்தார்கள்.

தாகம் தணிந்து விட்டது, நரம்புகள் நனைந்து விட்டன;
அல்லாஹ் நாடியிருந்தால் கூலியும் உறுதியாகிவிட்டது.
(அபூதாவுத்-ஹஸன் பாடம் : நோன்பு)

04. நோன்பு திறப்பவர்கள் கனிந்த பேரீத்தம் பழத்தினால்
நோன்பு திறக்க வேண்டும். அது கிடைக்கா விட்டால்,
காய்ந்த பேரீத்தம் பழத்தினால் நோன்பு திறக்க வேண்டும்.
இதுவும் கிடைக்காவிட்டால், தண்ணீரால் நோன்பு திறக்க
வேண்டும்.

இந்த மூன்றும் அல்லாத வேறு கனி வகைகளைக் கொண்டு
நோன்பு திறப்பது நபி வழிக்கு மாற்றமாகும்.

“உங்களில் ஒருவர் நோன்பு துறப்பதாயின் காய்ந்த
பேரீத்தம் பழத்தில் நோன்பு துறக்கவும். ஏனெனில், அது
பரக்கத்தாகும். ஈத்தம் பழம் கிடைக்கா விட்டால் தண்ணீர்
(கொண்டு நோன்பு துறக்கவும்.) இது (தண்ணீர்)
தூய்மையானதாகும்” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

(அபூதாவுத் - பாடம் : நோன்பு)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மஃரிப்)
தொழுகைக்கு முன் கனிந்த பேரீத்தம் பழத்தினால் நோன்பு
திறப்பவர்களாகவும், கனிந்தவை கிடைக்காவிட்டால்
காய்ந்தவைகளாலும் காய்ந்தவைகள் கிடைக்காவிட்டால்,
தண்ணீர் ஒரு சிறங்கை எடுத்து நோன்பு திறப்பவர்களாகவும்
இருந்தார்கள்.

(திர்மிதி - பாடம் : நோன்பு, தஃலீகாத்- 1 : 621)

05. மஃரிப் தொழுது விட்டு நோன்பு திறக்கக் கூடாது.
மாறாக தொழுகைக்கு முன் நோன்பு திறக்க வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன் நோன்பு
துறப்பவர்களாக இருந்தார்கள்.”

(திர்மிதி - பாடம் : நோன்பு, தஃலீகாத் - 1 : 621)

06. நோன்பு நோற்றிருப்பவர்கள் வானத்தில் மேக மூட்டமாக
இருந்து சூரியன் மறைந்து விட்டது என எண்ணி தவறுதலாக
நோன்பைத் திறந்த பிறகு மீண்டும் சூரியன் தெரிய வந்தால்
நோன்பிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதை கழாச்
செய்யவும் அவசியமில்லை.

“நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மேக
மூட்டமாக இருக்கும் போது (சூரியன் மறைந்து விட்டதென்று
எண்ணி) நோன்பை துறந்து விட்டோம். பிறகு சூரியன்
தோன்றி விட்டது” என்று அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா
கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி
பாடம்: நோன்பு துறந்த பிறகு சூரியன் தோன்றினால்)

07. நோன்பு நோற்றிறுப்பவர்கள் மறந்து விட்டு பகலில் சாப்பிட்டு விட்டால் அல்லது குடித்து விட்டால், அவர்கள் நோன்பை முறித்துவிடாது தொடர்ந்து நோன்பை பூர்த்தியாக்க வேண்டும். மீண்டும் அதை கழாச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

“உங்களில் ஒருவர் மறந்து உண்டு, பருகிவிட்டால் அவரின் நோன்பை ”ரணமாக்கட்டும் ஏனெனில் அவருக்கு உணவு புகட்டியதும் நீர் பருகச் செய்ததும் அல்வாஹ்வே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் புஹாரி -பாடம்: மறந்து சாப்பிட்டால்,குடித்தால் ஸஹீஹ் முஸ்லிம் - பாடம்: நோன்பு)

நோன்பை முறித்தால் அதற்கு “கப்பாரா” (குற்றப்பரிகாரம்) கொடுத்தல்.

ஒருவர் மனமுரண்டாக ரமழானில் உடலுறவு மூலம் நோன்பை முறித்து விட்டால், அவர் கப்பாரா கொடுக்க வேண்டும். கப்பாராவின் விபரம் :

1. ஓர் அடிமையை உரிமையிட வேண்டும்.
2. முடியாவிட்டால் இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்.
3. அதற்கும் முடியா விட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ரமழானில் ஒருவர் தன் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டால், அவர் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினார். அதற்கு “உன்னால் ஒரு அடிமையை உரிமையிட (முடியுமா?)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு “இயலாது” என்றார். “இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கும்

“இயலாது” என்றார். “அப்படியானால், அறுபது ஏழைகளுக்கு உணவு கொடுக்க இயலுமா” என்று கேட்டார்கள்.

“இயலாது” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் “ஒரு கூடையில் ஈத்தங் கனிகளை கொண்டு வந்து (அவரிடம் கொடுத்து) “இதை உன்புறத்தில் (யாருக்காவது) உணவாகக் கொடு” என்றார்கள். அதற்கு (வந்தவர்) “இந்த மதீனாவின் இரு எல்லைகளுக்கும் மத்தியில் என்னை விட ஏழைகள் உண்டா” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு “அப்படியானால், இதை (பழத்தை) உன் குடும்பத்தாருக்கு உணவாகக் கொடு” என்றார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு)

ரமழான் மாதத்தில் நோன்பு பிடிக்க தடுக்கப்பட்டவர்களும் ரமழான் முடிந்து கழாச் செய்ய வேண்டியவர்களும்.

மாதவிடாய் , நிபாஸ் உள்ள பெண்கள் :

01. மாதவிடாய் வந்து கொண்டிருக்கும் பெண் ரமழானில் நோன்பு நோற்காது ரமழான் முடிந்ததும் விடுபட்ட நோன்பை கணக்கிட்டு பிடிக்க வேண்டும்.

“ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வந்து விட்டால், அவள் தொழ மாட்டாள், நோன்பு பிடிக்கமாட்டாள் அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு)

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறினார்கள்:

“எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்படும். அப்போது நோன்பை கழாச் செய்யும்படி ஏவப்படுவோம். தொழுகையை கழாச் செய்யும்படி ஏவப்படமாட்டோம்.”

(ஸஹீஹ் முஸ்லிம் -
பாடம் : ஹைழ் (மாத விடாய்))

02. மாதவிடாய் காரணமாக விடுபட்ட நோன்புகளை ஷஃபான் வரை அதாவது அடுத்த ரமழான் வர முன் விடுபட்டவைகளை கழாச் செய்து விட வேண்டும்.

“எனக்கு ரமழானில் விடுபட்ட நோன்பு இருக்கும் அதை அடுத்த ஷஃபானிலே தவிர கழாச் செய்வதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது” என்று அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு)

மற்றுமொரு அறிவிப்பில் :

(நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களாகிய) எங்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது (மாதவிடாய் காலத்தில்) நோன்பை விடுவாள். அடுத்த ஷஃபான் வரும்வரை நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் காரணத்தால் அதைக் கழாச் செய்ய முடியாதவளாக இருப்பாள்” என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

கற்பிணியும் பாலூட்டும் பெண்ணும் :

01. கற்பிணிப் பெண்ணுக்கும் பாலூட்டும் பெண்ணுக்கும் இஸ்லாம் சலுகை வழங்கியுள்ளது. அந்தச் சலுகையை அதிகமான பெண்கள் அறியாமலிருக்கின்றார்கள். அச்சலுகை யாதெனில் இவ்விருவரும் ரமழானில் நோன்பு நோற்க

வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு கடமையும் இல்லை. ரமழான் மாதம் முடிந்ததும் மற்றவர்கள் விட்ட நோன்பை கழாச்செய்வதை போல இவ்விருவரும் கழாச்செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ் இவ்விருவருக்கும் நோன்பை அகற்றிவிட்டான். எனவே இந்த இரு சாராரும் ரமழானில் நோன்பு நோற்கவுமாட்டார்கள்; பின்னர் அதனை கழாச்செய்யவும் மாட்டார்கள்.

ரமழானில் எவருக்கு இஸ்லாம் நோன்பை விடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதோ அவர்கள் ரமழான் முடிந்ததும் அதனைக் கழாச் செய்ய வேண்டும் என்று தெளிவான ஆதாரங்கள் வந்துள்ளன. அதேவேளை கற்பிணியும் பாலூட்டும் தாயும் கழாச் செய்ய வேண்டும் என்று எவ்வித ஆதாரமும் குர்ஆன், ஸுன்னாவில் காணப்படாததால், இவ்விருவரும் நோன்பை கழாச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“நிச்சயமாக கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ் பிரயாணிக்கு நோன்பையும் தொழுகையின் பாதியையும் அகற்றி விட்டான். மேலும் கற்பிணிக்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை அகற்றி விட்டான்,,என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அந்நஸாஈ ி பாடம் : நோன்பு
திரிமிதி - இதனை ஹஸன்
என்கின்றார்.

நைலுல் அவ்தார்ி பாகம் : 4, பக் :
192)

நோயாளி

01. ஒருவர் நோயாளியாக இருந்து ரமழானில் நோய் காரணமாக அவருக்கு நோன்பு நோற்க முடியா விட்டால் அந்த நோன்புகளை விட்டுவிட அவருக்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. அவர் நோயிலிருந்து குணமானதும் விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அடுத்த ரமழானுக்கு முன் கழாச் செய்ய வேண்டும்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் :

குறிப்பிட்ட நாட்களில்தான் (நோன்பு நோற்பது) கடமையாகும். (அந்நாட்களில்) உங்களில் எவராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், (ரமழான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பை) கணக்கிட்டு (நோற்றுக்) கொள்ளவும். (2: 184)

02. உடல் நிலை மாற்றமடைந்து கஷ்டமாகிவிட்டால் :

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் :

அவர்கள் ரமழானில் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு உடல்நிலை மாறி விட்டது. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், நோன்பை திறக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

மற்றுமொரு அறிவிப்பில் :

அதற்குப் பகரமாக இரண்டு நோன்பு பிடிக்கும்படி கட்டளையிட்டார்கள். (நஸாஈ

குப்ரா - பாடம் : நோன்பு)

இவ்விரண்டு அறிவிப்பாளர் தொடர்களும் ஸஹீஹானவை.

பிரயாணி

01. ஒரு பிரயாணிக்கு பிரயாணத்தில் நோன்பை நோற்காதிருப்பதற்கு அனுமதியுண்டு. ஊர் திரும்பியதும் விடுபட்ட நோன்பை கணக்கிட்டுப் பிடிக்க வேண்டும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் :

குறிப்பிட்ட நாட்களில்தான் (நோன்பு நோற்பது) கடமையாகும். (அந்நாட்களில்) உங்களில் எவராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், (ரமழான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பை) கணக்கிட்டு (நோற்றுக்) கொள்ளவும். (2: 184)

02. பிரயாணத்தில் இருப்பவருக்கு நோன்பை விட அனுமதி இருந்தும் அவர் விரும்பி நோற்க நினைத்தால், நோன்பு நோற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு.

அனஸ் (ரலி) கூறினார்கள் :

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். அப்போது நோன்பு பிடித்தவர்களை அவர்கள் குறை கூறவுமில்லை. நோன்பை விட்டவர்களை குறை கூறவுமில்லை. (ஸஹீஹூல் புகாரி † பாடம் : நோன்பு)

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் (பிரயாணத்தில்) நோன்பு நோற்றுமிருக்கின்றார்கள், விட்டும் இருக்கின்றார்கள். எனவே விரும்பியவர் பிடிக்கலாம், விரும்பியவர் விடலாம். (ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு)

03. பிரயாணத்தில் இருக்கும் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது அவர் விரும்பினால், இடைநடுவில் அந்த நோன்பை திறக்கலாம். ஊர் திரும்பியதன் பின்னர் அந்நோன்பை கழாச் செய்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்கு பிரயாணமானார்கள். அப்போதும் நோன்பு நோற்றார்கள். அஸ்பான் என்ற இடத்தை அடைந்ததும், தண்ணீரைக் கொண்டு வரும்படி கேட்டார்கள். (தண்ணீர் கொண்டு வரப்பட்டதும்) அதனைத் தங்கள் இரு கைகளிலும் எடுத்து மக்கள் காணும் பொருட்டு உயர்த்தி, நோன்பை திறந்தார்கள். பின்னர் மக்கா வந்தார்கள்.

(ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ்

முஸ்லிம் - பாடம் : நோன்பு)

04. பிரயாணத்திலிருக்கும் ஒருவருடைய நோன்பு அவருக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டால், அந்த கஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நோன்பை நோற்பது நல்லகாரியமாகமாட்டாது. அப்படிப்பட்டவர் நோன்பை திறந்து விட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தார்கள். அப்போது மக்கள் ஒரு மனிதருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு “அவர் நோன்பாளி” என்று நபித்தோழர்கள் கூறினர். உடனே “பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல காரியமில்லை” என்று கூறினார்கள்.

(ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

குறிப்பு :

இலக்கம் 2இல் “பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம்” என்று ஹதீஸ் வந்துள்ளது. இலக்கம் 4இல் “பிரயாணி நோன்பு நோற்பது நல்லதல்ல” என்று வந்துள்ளது. இந்த இரண்டிற்குமிடையில் முரண்பாடு உள்ளதாக யாரும் நினைத்து விடக் கூடாது.

இலக்கம் 2இல் வந்துள்ள ஹதீஸ், “எவ்வித கஷ்டமும் இல்லாது ஆரோக்கியமாக இருப்பவர், நோன்பு நோற்கலாம்” என்று கூறுகின்றது. இலக்கம் 4இல் வந்துள்ள ஹதீஸ், “பிரயாணத்திலிருப்பவருக்கு ஏதாவது கஷ்டம், களைப்பு ஏற்பட்டும் அவர் அந்த கஷ்டத்தோடு நோன்பு பிடிப்பது நல்லதல்ல” என்று கூறுகின்றது.

05. பிரயாணி, விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு அடுத்த ரமழானுக்கு முன்னர் நோற்றுக் கொள்ள வேண்டும்.

“எனக்கு விடுபட்ட நோன்பு இருக்கும். அடுத்த ஷபானில்தான் நான் அதைக் கழாச் செய்வேன்” என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு)

நோன்பாளி செய்யக் கூடுமான காரியங்கள்

01. நோன்பு நோற்றிருப்பவர் தன் இச்சைகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பின், தன் மனைவியுடன் உள்ள அன்பின் காரணமாக அவளை முத்தமிடுதல், கட்டியணைத்தல் போன்றவை கூடுமான காரியங்களாகும். இதனால் நோன்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (அவர்களின் மனைவிமார்களை) முத்தமிடுவார்கள், கட்டியணைப்பார்கள். அவர்கள் உங்களைவிட (தன் ஆசையை) மிகவும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு
ஸஹீஹ் முஸ்லிம் - பாடம்: முத்தமிடுதல்
நோன்பாளிக்கு தடையில்லை.)

02. நோன்பாளிக்கு வெயில் காலத்தில் தாகம் அல்லது கடும் சூட்டின் காரணமாக களைப்பு ஏற்பட்டால், தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம்.

“நபி (ஸல்) அவர்கள் ‘அறஜ்’ என்ற இடத்தில் வைத்து அவர்கள் இருக்கும் நிலையில் தாகத்தின் காரணமாக அல்லது சூட்டின் காரணமாக தங்கள் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள்.” என்று ஒரு நபித்தோழர் கூறுகின்றார்கள்.

(அபூதாவுத் - பாடம் : நோன்பு)

03. ஏனைய நாட்களில் தொழுகைக்கு மிஸ்வாக் (பல்துலக்குதல்) செய்வது போல், நோன்பாளியும் மிஸ்வாக் செய்யலாம், இதில் எந்த குற்றமுமில்லை.

“நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது, மிஸ்வாக் செய்வதை நான் பலமுறை கண்டிருக்கின்றேன்.” என்று ஆமிர் பின் ரபீஆ (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(திரிமிதி - ஹஸன் , பாடம் : நோன்பு)

ஒரு நோன்பாளி பின்வரும் விடயங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

“ஒரு நோன்பாளி உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்ற விடயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே நோன்பு” என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். அத்தோடு இன்னும் சில விடயங்கள் வந்துள்ளன. அவைகளையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவனின் நோன்பு எவ்வித பயனும் அற்றதாகிவிடும்.

01. ஒருவர் வுழுச் செய்யும்போது, நாஸிக்கு நன்றாக மிகைப்படுத்தி தண்ணீர் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அவர் நோன்பாளியாக இருந்தால் மிகைப்படுத்தாமல் சாதாரணமாக தண்ணீர் செலுத்த வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் வுழுச் செய்யும் போது, ‘இஸ்பாக்’ செய்வார்கள் (முகம், கை, கால் இவைகளை பரளான பகுதியின் எல்லையின் அளவைவிட கூடுதலாகக் கழுவுவதற்கு ‘இஸ்பாக்’ எனப்படும். கை, கால் விரல்களைக் கோரி விடுவார்கள், நாஸிக்கு மிகைப்படுத்தி நீர் செலுத்துவார்களா, நோன்பாளியாக இருந்தாலே தவிர.

(இப்னு குஸைமா- ஸஹீஹ் - பாடம் : வுழு)

02. ஒரு நோன்பாளி கூடாத வார்த்தைகள் பேசுதல், பொய் பேசுதல், கூடாத செயல்களைச் செய்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் அவரின் நோன்பு எவ்வித பிரயோசனமும் அற்றதாகிவிடும்.

“யார் கூடாத வார்த்தைகள் பேசுதல், அதைக் கொண்டு செயல்படுதல் ஆகியவற்றைக் கைவிடாதபட்சத்தில், அவர் உண்ணுதல், பருகுதல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு)

03. ஒரு நோன்பாளி கெட்ட வார்த்தைகள் பேசுதல், சப்தமிட்டுக் கூச்சலிடுதல், கடுமையாக நடத்தல் போன்றவற்றிலிருந்து முற்றாக விலகி இருப்பதுடன், யாராவது இவரை ஏசி சண்டைக்கு வந்தால், இவரும் அவரை ஏசுதல், அவரோடு சண்டை பிடித்தல் போன்றவைகளில் ஈடுபடக் கூடாது. மாறாக “நான் நோன்பாளி” என்று அவரிடம் கூறிவிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் நோன்பாளியாக இருந்தால், கெட்ட வார்த்தைகள் பேச வேண்டாம், கூச்சலிட வேண்டாம். கடுமையாக நடக்க வேண்டாம். யாராவது அவரைத் திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், “நான் நோன்பாளி” என்று கூறிவிடவும்.

(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் † பாடம் : நோன்பு)

04. நோன்பாளிக்கு தானாகவே வாந்தி வந்துவிட்டால், நோன்புக்கு பாதிப்பு இல்லை. அதனைக் கழாச் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அதேவேளை ஒருவர் வேண்டுமென்றே வாந்தியை வரவழைத்ததால் அவர் அந்த நோன்பை கழாச் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் நோன்பாளியாக இருக்கும் போது அவருக்கு வாந்தி தானாகவே வந்து விட்டால், அவர் கழாச் செய்யத் தேவையில்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால், அவர் (அந்நோன்பை) கழாச் செய்யவும்.

(அபூதாவுத், திர்மிதி, ஹாகிம் ஸஹீஹ் அல்ஜாமிஉஸ் ஸகீர- பக்கம் : 1072)

நோன்புடன் சம்பந்தப்பட்ட சில குறிப்புகள்

01. பைத்தியம் பிடித்தவர், பருவ வயதை அடையாதவர் மீது நோன்பு கடமையில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று நபர்களை விட்டும் பேனா உயர்த்தப்பட்டு விட்டது. பைத்தியம் பிடித்தவர் குணமடையும் வரை, தூங்குபவர் விழிக்கும் வரை, சிறு குழந்தை பருவ வயதை அடையும் வரை.

(அல் ஹாகிம் - ஸஹீஹ் 2 : 59 ,

அத்தஃலீகாத் - 2 : 980)

02. ரமழான் மாதத்தில் நோன்பு கடமையில்லாதவர்களும் நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களும் இருப்பர். இப்படிப்பட்டவர்கள் உணவு அருந்த வேண்டிய ஒரு நிலை ஏற்படும்போது “அவர் அதை மறைத்துக் கொள்ள வேண்டும், நோன்பாளிக்கு முன் சாப்பிடக் கூடாது” என்பன போன்ற கருத்துக்கள் மக்களுக்கு மத்தியில் நிலவிவருவதை நாம் காண்கின்றோம்.

இதன் உண்மை நிலை என்ன?, நோன்பாளிக்கு முன்னால் வைத்து சாப்பிடக் கூடாதா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கான பதிலை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாவது “அது கூடும்” என்று மட்டும் கூறவில்லை, மாறாக ஒருவர் நோன்பாளிக்கு முன்னால்

உணவருந்தினால், நோன்பாளிகள்மீது மலக்குகள் ஸலவாத்துச் சொல்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

“நிச்சயமாக ஒரு நோன்பாளிக்கு முன் உணவருந்தப்பட்டால், அவர்கள் உணவருந்தி முடியும் வரை மலக்குமார்கள் அவர் (நோன்பாளி)மீது ஸலவாத்துக் கூறுகின்றார்கள்” (அத்திர்மிதி - ஸஹீஹ் , பாடம் : நோன்பு)

03. ரமழானின் இரவில் தூங்கும் ஒருவர் பஜர் நேரத்தை அடையும் போது முழுக்காளியாகி விட்டால் நோன்பு பிடிக்க முன் கடமையான குளிப்பைக் குளித்து விட்டு நோன்பைத் தொடரலாம்.

“நபி ந அவர்கள் முழுக்காளியாக இருக்கும் நிலையில் பஜர் நேரம் அவர்களை அடையும். அப்போது குளித்து விட்டு நோன்பு நோற்பார்கள்.” என்று அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் - பாடம்: நோன்பு)

04. ரமழானில் ஒருவர் “விசால் நோன்பு” நோற்கக் கூடாது. “விசால் நோன்பு” என்பதன் கருத்து, ஒருவர் இரவிலும் ஸஹருக்கும் உணவு உண்ணாமல் தொடர்ச்சியாக பசியுடன் நோன்பு நோற்றலாகும். இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹுத்தஆலா அனுமதி வழங்கியுள்ளதாகும். அவர்களின் உம்மத்தினருக்கு தடை விதித்துள்ளான். இப்படித் தொடர்ந்து பசியில் நோன்பு பிடிப்பது மிகவும் தகவாதாரிகளின் செயல் என ஷைத்தான் உள்ளத்தில் போட்டு இத்தடையை மீற வைத்து விடுவான். முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அது கூடுமாக இருப்பின் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்திருக்க மாட்டார்கள். அதேவேளை ஒருவர் அப்படி விசால் செய்ய விரும்பினால் அவர் ஸஹர் வரை உணவு உண்ணாமல் விசால் செய்யலாம். ஸஹர் நேரம் வந்ததும் அவர் கட்டாயம் ஸஹர் செய்து நோன்பு நோற்க வேண்டும்.

“தொடர்ச்சியாக (விசால்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.”

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு)

மற்றுமொரு அறிவிப்பில் :

“நீங்கள் விசால் செய்யாதீர்கள். அப்படி நீங்கள் செய்ய நாடினால் ஸஹர் வரை விசால் செய்யுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி

- பாடம் : நோன்பு)

05. ரமழானில் நோன்பு நோற்றிருக்கும் ஒருவருக்கு தானாக வாந்தி வந்துவிட்டால், அல்லது அவருக்கு பகலில் ஸ்கலிதமாகி விட்டால், அல்லது அவர் (நோய் குணமடைய) இரத்தம் குத்தி எடுத்தால் நோன்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

“வாந்தி, ஸ்கலிதமாதல், இரத்தம் குத்தி எடுத்தல் போன்ற மூன்று விடயங்களும் நோன்பாளியின் நோன்பை முறித்து விடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அத்தார குத்னீ - ஸஹீஹுல் பாடம் : நோன்பு)

06. ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடுகள் செய்து அவரை நோன்பு திறக்க வைத்தல் என்பது மிகவும் சிறந்ததொரு அமலாகும். அதுமட்டுமல்ல நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மையைப் போல் இவருக்கும் கிடைக்கும். அதில் கொஞ்சம் கூட குறைக்கப்படமாட்டாது. எனவே ரமழான் மாதத்தில் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் நோன்பாளிகளை தங்கள் வீடுகளுக்குக் கூட்டிச் சென்று நோன்பு திறக்க வைத்து இம்மாபெரும் நன்மைகளை நாம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை மறந்து விடாதிருக்கவும்.

“யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க வைத்தால், அவருக்குக் கிடைக்கும் நன்மைபோல் இவருக்கும் கிடைக்கும். நோன்பாளியின் கூலியிலிருந்து சற்றும் குறையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதி - ஸஹீஹ் பாடம் : நோன்பு)

ரமழானுடன் சம்பந்தப்பட்டவைகள் கியாமூர் ரமழான் (ரமழானில் நின்று வணங்குதல்)

01. ரமழானின் இரவுகளில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குவது பெரும் நன்மைகளையும் பாவ மன்னிப்பையும் எதிர்பார்க்கும் நல்ல காரியமாகும். எனவே ஒரு முஸ்லிம் ரமழானில் நோன்பு நோற்று இரவுகளில் வீணான விடயங்கள், பாவமான காரியங்களில் ஈடுபடாது இரவுத் தொழுகைகளில் ஈடுபட்டு நன்மைகளைச் சம்பாதிப்பதுடன் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

“யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்கினால், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : தொழுகை)

02. ரமழானில் நின்று வணங்குவது பெரும் சிறப்புக்குரிய விடயமே தவிர அது ஏனைய தொழுகைகளைப் போல் “பர்ள்” அல்ல. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ரமழானின் இரவில் தொழுகை நடாத்தினார்கள். பள்ளியில் சனக்கூட்டம் நிறைந்து விட்டது. ஐந்தாவது நாள் பள்ளிக்கு வராது விட்டுவிட்டார்கள். ஆகவே இது கடமையில்லை என்பது தெளிவாகின்றது.

“ரமழானின் நான்காவது இரவானபோது பள்ளி நெருக்கடியாகி விட்டது. (அந்தளவு ஸஹாபாக்கள் இரவுத்

தொழுகைக்குப் பள்ளியில் நிறைந்து விட்டார்கள்) நபி (ஸல்) அவர்கள் பஜர் தொழுகைக்குப் பள்ளிக்கு வந்து, பஜர் தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களை முன்னோக்கி “ஹம்து ஸலவாத்தை” ஒதிவிட்டு, (ஐந்தாவது நாள் பள்ளியில்) “நீங்கள் கூடியிருந்தது எனக்குத் தெரியாமலில்லை. (நான் தொழுகை நடாத்த வராமல் இருந்தது ஏனெனில்) இது உங்கள்மீது பர்ளாக்கப்பட்டு விடுமோ, அப்படி பர்ளாக்கப்பட்டு விட்டால் நீங்கள் செய்து கொள்ளமாட்டீர்கள் என்று நான் பயந்துதான் வரவில்லை” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகும் வரை (இரவுத் தொழுகை ஜமாஅத்தாக நடாத்தப்படாமல்) அவ்வாறே இருந்தது.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு)
 ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : கியாமு ரமழான்)

03. ரமழானின் இரவில் தொழும் தொழுகை (தராவீஹ்) பெரும்பாலும் 11 ரக்அத்துக்களாக இருக்க வேண்டும். அந்த 11 ரக்அத்துக்களையும் அவசரமில்லாமல் அழகாக, அமைதியாக தொழ வேண்டும். அவசரப்பட்டு நன்மைகள் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களை விட தக்வாவில் முன்னால் செல்வதைத் தவிர்த்து அவர்கள் எத்தனை ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்பதைக் கவனித்து, நாமும் அவர்களைப் பின்பற்ற முயல வேண்டும். நாம் செய்யும் வணக்கங்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால், அவை ஆதாரங்களுடன் அமல் செய்யப்பட வேண்டும். “ஆதாரமற்ற வணக்கங்கள் எவ்வளவு செய்தாலும் அது அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படமாட்டாது. மாறாக அது எமது முகத்திலேயே திரும்ப அடிக்கப்படும்” என்று நபிமொழிகள் வந்துள்ளன. எனவே அதிகமான மக்கள் தராவீஹ் தொழுகையில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றாது, பலயீனமான ஹதீஸ்களைக் கொண்டு நபிவழிக்கு மாற்றமாக செயற்படுகின்றார்கள்.

நாம் இந்த இதழில் ஸஹீஹான ஆதாரங்களுடன் தராவீஹ் தொழுகையை நபிவழிக்கேற்ப தந்துள்ளோம். இந்த சரியான நபிவழியைப் புறக்கணித்து உங்கள் அமல்களை

பாழாக்கி விடாது செயற்பட்டால் மறுமையில் ஹவ்லுல் கவ்தர் என்ற ஆற்றில் நீர் கிடைக்கும் என்ற உண்மையை இங்கே நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

“நபி ந அவர்கள் ரமழானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துக்களை விட கூடுதலாக தொழுபவர்களாக இருக்கவில்லை” என அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு,
ஸஹீஹ் முஸ்லிம்- பாடம் : தொழுகை)

04. கியாமுர் ரமழான் - கியாமுல்லைல் - தஹஜ்ஜத் - தராவீஹ் எல்லாமே ஒரு தொழுகையைக் குறிக்கக் கூடியதே. நபி (ஸல்) அவர்கள் ரமழானில் மட்டுமல்லாது, எல்லாக் காலங்களிலும் 11 ரக்அத்துக்களே தொழுது வந்துள்ளார்கள். சிலவேளைகளில் 13 ரக்அத்துக்களும் தொழுதுள்ளார்கள் என்றும் ஹதீஸில் வந்துள்ளது.

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் 11 ரக்அத்துக்கள் தொழுததையே கண்டுள்ளார்கள். ஷைத் என்ற ஸஹாபி, நபி (ஸல்) அவர்கள் 13 ரக்அத்துக்கள் தொழுததையும் கண்டுள்ளார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் அதகமாக 11 ரக்அத்துக்களும் சில வேளைகளில் 13 ரக்அத்துக்களும் தொழுதுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

“நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள் பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்; பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்; பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்; பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்; பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்; பிறகு வித்ர் (ஒரு ரக்அத்து) தொழுதார்கள்” என்று ஷைத் பின் காலித் (ரலி) அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

05. இந்த இரவுத் தொழுகை அதாவது தராவீஹ் தொழுகை வழமையான இரவுத் தொழுகை தொழுவதைப் போன்றே

தொழ வேண்டும். அதாவது இஷாவின் ஸுன்னத்துத் தொழுகைக்கும் பஜர் தொழுகைக்கும் இடையில் தொழ வேண்டும். இதை ஒன்றாகச் சேர்த்து ஒரே ஸலாமில் தொழாது, இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு ஸலாம் கொடுக்க வேண்டும். பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். இவ்வாறே இரண்டு ரக்கத்துக்களாக தொழுதுவிட்டு, இறுதியாக வித்ர்” ஒரு ரக்அத்தைத் தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். மூன்று ரக்அத்துக்கள் ஒரே ஸலாமில் தொழுவது தடுக்கப்பட்ட விடயமாகும்.

“நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜர் வரைக்கும் 11 ரக்அத்துக்கள் தொழுவார்கள். (அதில்) ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கொடுப்பார்கள். பிறகு ஒரு ரக்அத்தைக் கொண்டு வித்ர் தொழுவார்கள்” என்று அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் -

பாடம் : இரவுத் தொழுகை)

06. ரமழான் தொழுகை அதாவது தராவீஹ் தொழுகை வீட்டில் தொழுவது சிறந்ததாகும். பள்ளியில் ஐமாஅத் நடந்தால் அதில் குற்றமில்லை.

“ரமழானில் நபி (ஸல்) அவர்கள் ஓர் அறையை ஏற்படுத்திக் கொண்டு அதில் பல இரவுகள் தொழுது வந்தார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களோடு சேர்ந்து தொழுவார்கள். பிறகு “மக்களே... உங்கள் வீடுகளில் தொழுங்கள். ஏனெனில் தொழுகையிலே மிகச் சிறந்த தொழுகை ஒரு மனிதர் தன் வீட்டில் தொழும் தொழுகையாகும். பர்ளான தொழுகையைத் தவிர” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி பாடம் : தொழுகை)

லைலத்துல் கத்ர் - கண்ணியமிக்க இரவு

01. லைலத்துல் கத்ர் இரவு மிகவும் சிறப்புக்குரிய இரவாகும். இது ரமழானின் இறுதிப் பத்தின் ஒற்றைப்படை

இரவுகளில் தோன்றும். இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவாகும். இதில் நின்று வணங்குதல் - முன் செய்த பாவங்களுக்கெல்லாம் தண்டக் குற்றமாக மாறிவிடும். எவராவது விழித்திருந்து இந்த ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரை அடைந்து விட்டால் அதனைப் போன்ற பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த இரவுகளில் மலக்குகள் கூட்டங் கூட்டமாக இறங்குவார்கள். அந்த இரவின் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்குத் தந்தருள நாம் பிரார்த்திக்க வேண்டும்.

“யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகின்றாரோ, அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (ஸஹீஹுல் புகாரி - பாடம் : லைலத்துல் கத்ரின் சிறப்புக்கள்,
 ஸஹீஹு முஸ்லிம் - பாடம் : தொழுகை)

02. அதிகமான மக்கள் நினைப்பது போன்று லைலத்துல் கத்ர் ரமழான் 27ல் தான் வரும் என்பதில்லை. மாறாக அது ரமழானின் இறுதிப் பகுதியில் ஒற்றை இரவுகளில் அதாவது 21, 23, 25, 27, 29 களில் தேடிக் கொள்ள வேண்டும்.

“நீங்கள் ரமழானின் இறுதிப்பகுதியின் ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : லைலத்துல் கத்ர் ஸஹீஹு முஸ்லிம்- பாடம் : லைலத்துல் கத்ரின் சிறப்பு)

03. லைலத்துல் கத்ர் இரவு ஒருவருக்குத் தென்பட்டு விட்டால், அவர் பின்வரும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனையை ஒருவர் ஒற்றை இரவுகளிலும் ஏனைய நேரங்களிலும் ஒதி வரலாம்.

ஒரு முறை அன்னை ஆயிஷா ரழியல்லாஹாTM அன்ஹா அவர்கள் “லைலத்துல் கத்ர் எது என்பதை நான் அறிந்து

கொண்டால், என்ன சொல்ல வேண்டும்?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, “இவ்வாறு ஒது” என்றார்கள்.

**அல்லாஹும்ம இன்னக அஃபுருன் துஹிப்புல் அஃப்வ ஃப ஃப ஃப
ஃபு அன்னீ**

யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன்; மன்னிப்பை விரும்புகின்றாய்; எனவே என்னை மன்னித்திடுவாயாக!

(அஹ்மத், திர்மிதி - ஸஹீஹ் - மிர்ஆத், அத்தஃல்காத் 1: 646)

04. ரமழானின் முந்திய இருபது இரவுகளை விட பிந்திய பத்தில் முழு முயற்சியுடன் இபாதத்தில் இறங்க வேண்டும். தொழுகை, தஸ்பீஹ், குர்ஆன் ஓதுதல், விழித்திருத்தல், ஸதகாக்களை அதிகமதிகமாகச் செய்தல், வணக்கம் செய்வதென்பால் குடும்பத்தாருக்கு ஆர்வமுட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

“ரமழானின் இறுதிப்பத்து நுழைந்து விட்டால், நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைலியை இறுகக் கட்டிக் கொண்டு தங்கள் இரவை உயிர்ப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தாரையும் எழுப்பிவிடுவார்கள்” என அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு
ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

இஃதிகாப் - பள்ளியில் தங்கியிருத்தல்

01. இஃதிகாப் என்ற சொல்லின் கருத்து தரித்திருத்தல். இஸ்லாத்தின் பார்வையில் இபாதத் - வணக்கம் செய்யும் நிய்யத்தில் மார்க்கத்தில் குறிப்பிடப்பட்ட நாட்கள் வரை பள்ளியில் வெளியேறாது தங்கியிருப்பதற்கு ‘இஃதிகாப்’ என்று சொல்லப்படும். இது ரமழானில் நோன்பு நோற்கும்

ஆண்கள், பெண்கள் இரு சாராரும் தங்கள் ஊரில் இருக்கும் பள்ளியில் கடைசி பத்து நாட்கள் நோன்புடன் தங்கியிருந்து அமல்கள் செய்து வரக்கூடிய ஒரு நபிவழியாகும்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் :

“ஆயினும் நீங்கள் பள்ளிகளில் இ.திகாபு இருக்கும் போது, (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுடன் கூடாதீர்கள்.”

(2 : 187)

02. பெண்களும் விரும்பினால் இ.திகாபு இருக்கலாம். அவர்கள் தங்கள் வீடுகளில் இ.திகாபு இருக்க முடியாது. மாறாக அவர்களும் ஆண்களைப் போல் பள்ளியில்தான் இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இ.திகாபு இருப்பார்கள். அவர்களுக்காக நான் ஒரு கூடாரம் அமைத்துக் கொடுப்பேன். சுபஹ் தொழுகையை தொழுது விட்டு உள்ளே நுழைவார்கள். அப்போது அன்னை ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா அவர்களும், அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களும் ஒரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அனுமதி வழங்க, அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைத்தார்கள். இதைக் கண்ட அன்னை ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்களும் (தனக்காக) ஒரு கூடாரம் அமைத்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி பாடம் : இ.திகாபு)

மற்றுமொரு அறிவிப்பில் :

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒரு மனைவி நபி (ஸல்) அவர்களுடன் இ.திகாபு இருந்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி பாடம் : இ.திகாபு)

03. இ.திகாபு இருப்பவர்கள் ரமழான் இறுதிப் பத்தில் இருக்க வேண்டும், அதாவது ரமழானின் 20வது நோன்பை

திறக்கக் கூடிய ம.:ரிபிலிருந்து பள்ளியில் தங்க ஆரம்பித்து விடவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானின் இறுதிப் பத்தில் இ.:திகாப் இருப்பார்கள். அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றியதும் அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவிமார்கள் இ.:திகாப் இருந்தனர்.

(ஸஹீஹூல் புகாரி,

ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : இ.:திகாப்)

04. இ.:திகாப் இருப்பவர்கள் ஒரு கூடாரத்துக்குள் பல பேர் இருக்காது ஆண்கள், பெண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கூடாரம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இ.:திகாப் இருப்பார்கள். அங்கு (பள்ளியில்) பல கூடாரங்கள் காணப்படும். அன்னை ஆயிஷாவுக்கு ஒரு கூடாரம், அன்னை ஹப்ஸாவுக்கு ஒரு கூடாரம், அன்னை சைனப் அவர்களுக்கு ஒரு கூடாரம் இருக்கும்.

(ஸஹீஹூல் புகாரி,

ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : இ.:திகாப்)

05. இ.:திகாப் இருப்பவர்கள், “இன்னார் இன்னாரெல்லாம் இ.:திகாப் இருக்கின்றனர்; எனவே நானும் இருக்க வேண்டும்” என்று மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவோ அல்லது பெருமைக்காகவோ இருக்கக் கூடாது. மாறாக தூய்மையான நிய்யத்துடன் “அல்லாஹ்வுக்காக நான் இ.:திகாப் இருக்கின்றேன்” என்ற எண்ணம் வரவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொழுதவுடன் தங்கள் கூடாரத்துக்குள் சென்றார்கள். அங்கு பல கூடாரங்கள் இருக்கக் கண்டார்கள். அப்போது “இவைகள் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு “இது அன்னை ஆயிஷாவுக்கும், இது அன்னை ஹப்ஸாவுக்கும், இது

அன்னை ஸைனப் அவர்களுக்கும் உரியது” என்று கூறினர். உடனே “ என்ன இவர்கள் நல்லதைத்தானா நாடியுள்ளனர்?” என்று கூறிவிட்டு, “நான் (இம்முறை) இ.:திகாப் இருக்கவில்லை” என்று கூறிவிட்டார்கள்.

(ஸஹீஹூல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : இ.:திகாப்)

06. இ.:திகாப் இருப்பவர்கள் நோன்பு 20இன் ம.:ரிபுடன் பள்ளிக்கு ஆஜராகிவிட வேண்டும். காலையில் பஜர் தொழுது விட்டு தங்கள் கூடாரத்தினுள் நுழைந்து விட வேண்டும்.

“நபி (ஸல்) அவர்களுக்கு நான் கூடாரம் தயாரித்துக் கொடுப்பேன். அவர்கள் ஸுபஹ் தொழுத பின்பு அதற்குள் நுழைந்து விடுவார்கள்” என்று அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : இ.:திகாப்)

மற்றுமொரு அறிவிப்பில் :

நபி (ஸல்) அவர்கள் இ.:திகாப் இருக்க நாடினால், பஜர் தொழுவார்கள்; பின்னர் தங்கள் இ.:திகாப் இருக்கும் இடத்தினுள் நுழைவார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : இ.:திகாப்)

07. இ.:திகாப் இருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதியில்லை. தங்கள் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்கு மட்டும் செல்லலாம்.

நபி (ஸல்) அவர்கள் இ.:திகாப் இருந்தால் ஒரு தேவைக்கன்றியே தவிர வீட்டிற்குள் நுழையமாட்டார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : இ.:திகாப்)

08. இ.:திகாப் இருப்பவரின் வீடு பள்ளிக்குப் பக்கத்தில் இருந்தால் அவர் பள்ளிக்குள் இருந்து கொண்டு தன் தலையை தன் வீட்டினுள் நீட்ட தன் மனைவி மாதவிடாய்

ஏற்பட்டுள்ள பெண்ணாக இருந்தாலும், அவள் தன் கணவனின் தலையைக் கழுவி தலை சீவி விடலாம். இச்செயல் இ.:திகாபுக்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது.

“நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்குள் இருந்தவண்ணம் தங்கள் தலையை (என் அறைக்குள்) நீட்டுவார்கள். நான் அவர்களின் தலையை கழுவியும் சீவியும் விடுவேன். அப்போது நான் மாத விலக்குள்ளவளாக இருப்பேன்” என அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : இ.:திகாப்)

09. இ.:திகாப் இருப்பவரின் மனைவிகள் கணவனைச் சந்திக்க பள்ளிக்கு வந்தால், சந்தித்து விட்டு தன் வீட்டிற்குத் திரும்பும்போது, கணவர் மனைவியை கூட்டிச் சென்று தன் வீட்டில் விட்டு விட்டு பள்ளிக்கு வரலாம்.

அன்னை ஸபிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

“ரமழானின் கடைசி பத்தில் நபி (ஸல்) அவர்கள் இ.:திகாப் இருக்கும்போது, நான் அவர்களைச் சந்தித்து கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிவிட்டுத் திரும்பும்போது, நபி (ஸல்) அவர்கள் “அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகின்றேன்” என்று கூறி, அவர்களை அழைத்துச் சென்றார்கள். அவர்களின் வீடு உஸாமா குடியிருப்புக்குள் இருந்தது.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : இ.:திகாப்)

10. ஒருவர் ரமழானின் இறுதிப் பத்தில் இ.:திகாப் இருப்பது போல், கடைசி 20இலும் இ.:திகாப் இருக்க விரும்பினால் (அதாவது 20 நாட்கள்) இருக்கலாம்.

“நபி (ஸல்) அவர்கள் எந்த வருடத்தில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்களோ, அந்த வருடம் 20 நாட்கள்

இ.:திகாப் இருந்தார்கள்.”

ஸஹீஹூல் புகாரி - பாடம் : இ.:திகாப்)

11. ஏதோ ஒரு காரணத்தால், ரமழானில் இ.:திகாப் இருக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர் ஷவ்வால் பிறை 20இலிருந்து இ.:திகாப் இருக்கலாம்.

பள்ளியில் நான்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “இவைகள் என்ன?” என கேட்டார்கள். அதற்கு “இது அவர்களுக்குரியது (நபியின் மனைவிமார்களுக்கே குரியது) என்று கூறினார்கள். உடனே “இது நல்ல விடயங்களுக்காக அவர்கள் தூண்டப்படவில்லை” எனக் கூறி விட்டு, “இவைகளை எனக்குத் தென்படாதவாறு கழற்றி விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே கூடாரங்கள் அகற்றப் பட்டன. அவர்களும் அந்த மாதம் இ.:திகாப் இருக்கவில்லை. ஆனால் அடுத்த ஷவ்வால் கடைசி பத்தில் இ.:திகாப் இருந்தார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : இ.:திகாப்)

ஸதகதுல் பித்ர்

01. ரமழான் மாதம் நோன்பு நோற்பவர்களின் நோன்பில் ஏற்படும் தவறுகள் அதாவது வீண் வார்த்தைகள் பேசுதல், வீணான சில செயல்களைச் செய்தல், கூடாத வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்ற செயல்களுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்கு ஒருவருக்கு 2 ½ மப வீதம் வழங்கப்படும் தானியத் திற்கு “ஸதகதுல் பித்ர்” அல்லது “ஸகாதுல் பித்ர்” என்று சொல்லப்படும்.

நோன்பு நோற்கும் ஒவ்வொரு ஆண்டும் பெண்ணும் இந்த ஸதகாவை பைதுல் மாலுக்கு ஒப்படைப்பது கடமையாகும். அதிகமானவர்கள் இந்த “ஸதகதுல் பித்ரை” தனிப்பட்ட

முறையில் அவர்கள் விரும்புகிறவர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இது நபிவழிக்கு புறம்பானதாகும். இது பைதுல்மாலுக்கு ஒப்படைக்கப்பட்டு, பைதுல்மால் மூலம் மிஸ்கீன்களுக்கு பங்கிடப்பட வேண்டும். இதுவே நபிவழியாகும்.

கூடாத வார்த்தைகள், வீணான காரியங்கள் மூலம் ஏற்படும் தவறுகளிலிருந்து நோன்பை தூய்மைப்படுத்தவும், மிஸ்கீன்களுக்கு உணவாகுவதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரை கடமையாக்கியிருக்கின்றார்கள்.
(அபூதாவுத் - ஸஹீஹ் பாடம் : ஸகாத்)

02. ஸகாதுல் பித்ர் என்பது வீட்டிலிருக்கும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். ஆண்கள், பெண்கள் பிள்ளைகள், அன்று பிறந்த குழந்தைகள், அடிமைகள் கூட இதில் விதிவிலக்கில்லை.

“முஸ்லிம்களில் பெரியவர், சிறியவர், ஆண், பெண், சுதந்திரவாதி, அடிமை ஆகியோர்மீது ஈத்தம்பழத்திலிருந்து ஒரு “ஸா,” அல்லது கோதுமையிலிருந்து ஒரு “ஸா,” அளவை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(ஸஹீஹூல் புஹாரி - பாடம் : ஸகாத்)

03. ஸதகதுல் பித்ரின் அளவு ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஒரு ‘ஸா:’ ஆகும். ஒரு ‘ஸா:’ கோதுமையின் எடை 2 ½ மப ஆகும். ஒவ்வொரு பொருளுக்கும் இந்த எடை வித்தியாசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் ஈத்தம் பழம், கோதுமையில் ஒரு ‘ஸா:’ கடமையாக்கினார்கள்.
(ஸஹீஹூல் புகாரி)

04. நாம் எதனை பெரும்பாலும் உணவாக உட்கொள்கிறோமோ அதனை ஸதகதுல் பித்ராவாகக் கொடுக்க வேண்டும்.

“நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உணவிலிருந்து ஒரு ‘ஸா:’ கொடுப்போம்” என்று

கூறிவிட்டு, “எங்கள் உணவு கோதுமை, காய்ந்த கொடி முந்திரிப் பழம், பேரீத்தம் பழம், வெண்ணெய்க் கட்டிகள் போன்றவைகளாக இருந்தன” என்று அறிவிப்பாளர் அபூஸயீத் என்ற நபித்தோழர் கூறுகின்றார்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : ஸகாத்)

மற்றுமொரு அறிவிப்பில்:

“உணவிலிருந்து ஒரு ‘ஸா:’ அளவைக் கொடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(பைஹகி, அல்ஜாமிஉஸ் ஸகீர் 1 : 107)

05. ஸகாதுல் பித்ர் தனிப்பட்ட முறையில் பங்கிடாது, அதை இஸ்லாமிய தலைமைத்துவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

“ரமழானின் ஸகாத்தை (கவனித்து) பாதுகாக்க என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள்” என்று அபூஹுரைரா அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹூல் புகாரி –
பாடம் : பொறுப்புச் சாட்டுதல்)

06. ‘ஸகாதுல் பித்ர்’ - நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்ல முன் ஒப்படைக்க வேண்டும். அது பெருநாள் தினத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள் முன்னதாக ஒப்படைக்கலாம்.

“தொழுகைக்குச் செல்ல முன் அதை (பித்ராவை) ஒப்படைக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : ஸகாத்)

மற்றுமொரு அறிவிப்பில் :

“நோன்புப் பெருநாள் தினத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் கொடுப்பவர்களாக (நபித்தோழர்கள்) இருந்தனர்”.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : ஸகாத்)

நப்லான நோன்பு

01. தடுக்கப்பட்ட நாட்களைத் தவிர்த்து தான் விரும்பும் நாட்களில் நோற்கும் நோன்புக்கு நப்லான நோன்பு என்று சொல்லப்படும். பரளான நோன்புக்கு இரவில் நிய்யத் வைத்தே ஆக வேண்டும். ஆனால் நப்லான நோன்புக்கு பகலிலும் நிய்யத் வைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக : ஒருவருக்கு பஜ்ரிலிருந்து ஏதும் உணவு கிடைக்காதிருந்து, பசியோடு இருந்து, சூரியன் உதித்த பின் நப்லான நோன்பு நோக்கத்தில் பகலிலும் நிய்யத் வைத்து நோன்பு நோற்கலாம். அதேபோன்று இந்த நோன்பை பகலில் அவர் விரும்பினால், திறக்கவும் அனுமதியுண்டு. இது குற்றமாகாது.

“நபி (ஸல்) அவர்கள் ‘நோன்பை விடமாட்டார்களோ’ என நாங்கள் எண்ணும் அளவிற்கு தொடர்ச்சியாக (நப்லான) நோன்பை நோற்பார்கள். மேலும் ‘இனி நோன்பு நோற்கமாட்டார்களோ?’ என்று நாங்கள் எண்ணும் வரை (நோன்பு பிடிக்காமல்) விட்டு விட்டும் இருப்பார்கள்” என்று ஆயிஷா ரழியல்லாஹ்TM அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு)

02. நபல் நோன்பு வைத்திருப்பவரை ஒரு விருந்தாளி நோன்பை திறக்கும்படி வற்புறுத்தினால், அவர் நோன்பை திறக்கலாம்.

ஸல்மான் (ரலி) அவர்கள் ஒரு நாள் அபுதர்தா (ரலி) அவர்களை சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றார்கள். அவர் அவருக்கு உணவு தயாரித்தார். “நீங்களும் சாப்பிடுங்கள்” என்று ஸல்மான் (ரலி) அவர்கள் கூற, அபுதர்தா (ரலி) அவர்கள் “நான் நோன்பு” என்றார். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் “நீங்கள் சாப்பிடாவிட்டால், நானும்

சாப்பிடமாட்டேன்” என்று கூறிவிட்டார். இதைக் கேட்ட, அபூதர்தா (ரலி) அவர்கள் நோன்பை திறந்து சாப்பிட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததைக் கூறியதும், “ஸல்மான் உண்மையே சொன்னார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு)

03. நபிலான நோன்பு நோற்றிருப்பவர், அவர் நினைத்த நேரத்தில் அதை முறிக்க அனுமதியுள்ளது போல், பள்ளான நோன்பையோ அல்லது தவறிப்போன் நோன்பை கழாச் செய்யும்போதோ அதனை நினைத்த நேரத்தில் முறிக்க அனுமதியில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“உபரியானநோன்பு நோற்பவர் அவர் விரும்பினால், அதைத் தொடருவார், அவர் விரும்பினால் அதை நிறுத்திக் கொள்வார். ரமழானுடைய நோன்பையும் கழா நோன்பையும் தவிர”
(நஸாஈ - ஹஸன்)

04. நபில் நோன்பை அதிகமாக பிடிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் அவ்வாறு தொடர்ந்து பிடிப்பதால் மனைவி, விருந்தாளி, தனது உடல், கண்கள் ஆகியவற்றிற்குரிய கடமைகளைச் செய்ய முடியாமலாகிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உன் விருந்தாளிக்குரிய கடமையுண்டு, உன் மனைவிக்குரிய கடமையுண்டு, உன்உடம்புக்குரிய கடமையுண்டு, உன் குடும்பத்தாருக்குரிய கடமையுண்டு உன் கண்ணுக்குரிய கடமையுண்டு.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : நோன்பு
ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

05. நபல் நோன்பு நோற்க விரும்புவவர் மாதத்தில் மூன்று நோன்போடு நிறுத்திக் கொள்வது சிறந்தது. ஒருவர்

இதைவிட அதிகமாக நோன்பு பிடிக்க ஆசையும் சக்தியும் இருந்தால், ஒருநாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோற்காது விட வேண்டும். இதனைவிடவும் அதிகரித்துக் கொள்ள விரும்பினால், ஒருநாள் விட்டு ஒருநாள் நோற்கலாம். இதனைவிடச் சிறந்த நோன்பு இல்லை. எனவே இதற்கும் மேலாக ஒருவருக்குச் சக்தி இருந்து தொடர்ந்து நோன்பு பிடித்தால், அவர் நோன்பு நோற்காதவர் போலாகிவிடுவார். அவரின் நோன்பு வீணாகிவிடும். அதாவது தொடர்ச்சியாக நோன்பு பிடிக்க மார்க்கத்தில் அனுமதியில்லை.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “நீ மாதத்தில் மூன்று நோன்பு பிடி; இது காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மையைத் தரும்” என்று கூறினார்கள். அதற்கு நான் “இதனைவிடக் கூடுதலாக பிடிக்க எனக்கு சக்தி உண்டு” என்றேன். “அப்படியானால், ஒரு நாள் பிடித்து இரண்டு நாட்கள் விடு” என்றார்கள். “அதைவிடவும் கூடுதலாக பிடிக்க முடியும்” என்றேன். “ஒரு நாள்பிடித்து ஒரு நாள் விடு. இது நபி தாவுத் அவர்களின் நோன்பு. இதைவிட சிறந்த நோன்பு இல்லை.” என்றார்கள்.

மற்றுமொரு அறிவிப்பில் :

“யார் காலமெல்லாம் நோன்பு நோற்கின்றாரோ, அவர் நோன்பு நோற்கவில்லை” என்று இரண்டு முறை கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

06. “நபல்” நோன்பு வைத்திருப்பவருக்கு யாராவது உணவு முன்வைத்தால் அல்லது விருந்துக்கு அழைத்தால், “தான்நோன்பு” என்று கூறுவது குற்றமில்லை.

“நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் உங்களில் ஒருவரை விருந்துக்கு அழைத்தால், ‘நான் நோன்பாளி’ என்று கூறிவிடவும்”

ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு

முஸ்தஹப்பான நோன்பு

01. முஸ்தஹப்பான நோன்புக்கு நபல் நோன்பைவிட நன்மை அதிகமாக கிடைக்கும். மேலும் இது சம்பந்தமாக அதன் சிறப்புகளைக் குறித்து ஹதீஸ்களும் காணப்படுகின்றன.

முஸ்தஹப்பான நோன்புகளில் ஒன்று முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு. இந்த நோன்பு மிகவும் சிறந்த நோன்பாகும். ரமழானுக்கு அடுத்ததாக வரும் நோன்புகளில் இதுவே மிகச் சிறப்பிற்குரியது.

நபி (ஸல்) அவர்கள் “ரமழானுக்குப் பின் நோன்புகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாத (நோன்பு) மாகும். (ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

02. முஹர்ரம் மாதத்தின் 10ம் தினத்தில் நோன்பு நோற்பது அதிகளவில் நன்மைகளை ஈட்டித் தரும். இது பரக்கத்திற்குரிய நோன்பாகும். அதுமட்டுமல்லாது இந்த நோன்பு கடந்த வருடத்தில் செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்து விடும். இறுதி 10ம் தினத்திற்கு ‘ஆஷூரா தினம்’ என்றும் கூறப்படும். ஆஷூரா என்பது ‘10’ ஐக் குறிக்கும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு “கடந்த

வருடத்தின் பாவங்களை அது அழித்து விடும்” என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

மற்றுமொரு அறிவிப்பில் :

“ஆஷூரா என்பது 10ம் நாள்” என்றார்கள்.

(அல்ஜாமிஉஸ் ஸகீர் - 3968)

03. முஹர்ரம் 10ல் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நோன்பு நோற்பார்கள். எனவே அவர்களுக்கு மாறு செய்யும் முகமாக நாம் முஹர்ரம் 09இலும் நோன்பு நோற்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பார்கள். (தோழர்களுக்கும்) நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள். அப்போது தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூட இந்நாளைக் கண்ணியப்படுத்துகின்றனர்” என்றனர். அதற்கு “இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நாம் 09இலும் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். எனினும் அடுத்த வருடம் வருமுன் நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

04. ஷஃ.பான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்கலாம். அதே நேரத்தில் ஷஃ.பான் 15ற்குப் பின் ‘முஸ்தஹப்பான்’ எந்த நோன்பும் நோற்கக் கூடாது. (இதன் விளக்கத்தை அடுத்து வரும் இலக்கங்களில் பார்க்கவும்)

“நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்கவில்லை. ரமழான் மாதத்தைத் தவிர. மேலும் ஷஃ.பான் மாதத்தில் அதிகமான நோன்பு நோற்றதை நான் கண்டேன்” என அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

05. ஷஃ.பான் 15ல் நோன்பு நோற்பது சிறந்தது. ஒருவருக்கு அது தவறிவிட்டால், ரமழானுக்குப் பின் அதற்குப் பகரமாக இரண்டு நோன்பு வைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் “இந்த ஷ,பான் மாதத்தின் நடுவில் நோன்பு நோற்றாயா?” என்றார்கள். அதற்கவர் “இல்லை” என்றார். “அப்படியானால் ரமழான் முடிந்ததும், அதற்குப் பகரமாக 2 நோன்புகளை நோற்றுக்கொள்” என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு - 2743)

06. ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று அடுத்து வரும் ஷவ்வால் மாதத்திலும் ஆறு நோன்புகள் நோற்றால், அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் ரமழானில் நோன்பு நோற்று, பின்னர் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நாட்களும் நோன்பு நோற்றால், அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார்.”
(ஸஹீஹ் முஸ்லிம்)

07. துல்ஹஜ் பிறை 09இல் நோன்பு நோற்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். அதுமட்டுமல்லாமல் சென்ற வருடத்தின் பாவங்களும் இந்த வருடத்தின் பாவங்களும் மன்னிக்கப்படும். துல்ஹஜ் பிறை 09ஆவது தினத்திற்கு ‘அறபாவுடைய தினம்’ என்றும் கூறப்படும்.

நபி (ஸல்) அவர்களிடம் அறபா தினத்தில் நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்டது. அதற்கு *f*அது சென்ற வருடத்தினதும் இந்த வருடத்தினதும் பாவங்களை அழித்து விடும்” என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

08. துல்ஹஜ் பிறை 01இலிருந்து 10 வரை அமல்கள் செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. அதனால் ஒருவர் விரும்பினால் துல்ஹஜ் பிறை 01 இலிருந்து 10 வரை நோன்பு நோற்கலாம்.

இப்பனு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

“இந்த (துல்ஹஜ்) மாதத்தில் செய்யப்படும் அமல்களை விட ஏனைய மாதங்களில் செய்யப்படும் அமல்கள் சிறப்புக்குரியதாக அமைய மாட்டாது” என நபி (ஸல்) அவர்கள் கூற, “ஜிஹாதும் இல்லையா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “இல்லை; ஜிஹாதும் இல்லை” என்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : இரு பெருநாட்கள்)

09. “ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பதும் ரமழானில் நோன்பு பிடிப்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்றதுபோல் ஆகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

10. ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் வைப்பது சிறந்தது. எனினும் பிறை 13, 14, 15இல் நோன்பு நோற்பது மிகவும் சிறந்ததாகும்.

மஆதா என்ற பெண்மணி அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பவர்களாக இருந்தார்களா?” எனக் கேட்க, “ஆம்” என்றார்கள். மேலும் “மாதத்தில் எந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்” என்று கேட்க, “மாதத்தின் எந்த நாட்களில் நோன்பு நோற்பது என்பதில் அக்கறை செலுத்தவில்லை” என்று கூறினார்கள்.

(முஸ்லிம் - பாடம் : நோன்பு)

மற்றுமொரு அறிவிப்பில் :

“அபூதர்ரே! மாதத்தில் மூன்று நாட்கள் நீ நோன்பு பிடிப்பதாயின் 13, 14, 15 (ஆகிய தினங்களில்) பிடித்துக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி - ஸஹீஹ் பாடம் : நோன்பு)

11. திங்கட் கிழமையில் நோன்பு நோற்பதும் மிகச் சிறப்புக்குரியதாகும். காரணம் திங்கள் தினத்தில்தான் எங்கள் நபி (ஸல்) அவர்கள் பிறந்துள்ளார்கள்; அத்தினத்தில்தான் அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; அத்தினத்தில்தான் அவர்களுக்கு வஹியும் இறங்கிள்ளது.

திங்கள் தினத்தில் நோன்பு நோற்பதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “அந்த நாளில்தான் நான் பிறந்தேன்; அந்த நாளில்தான் நான் (நபியாக) அனுப்பப்பட்டேன்; அந்தநாளில்தான் எனக்கு வஹி இறக்கப்பட்டது” என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

12. திங்கள், வியாழன் இந்த இரண்டு நாட்களில் நோன்பு வைப்பதும் சிறந்த அமலாகும். ஏனெனில் இந்த இரண்டு நாட்களில்தான் நாங்கள் செய்யும் அமல்கள் உயர்த்தப்படுகிறது. இந்த நாட்களில் தான் எங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் எவர்கள் சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பில்லை. எனவே முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏதும் பிரச்சினைகள் தோன்றிவிட்டால் திங்கள், வியாழன் நாட்கள் வருவதற்கு முன் சமாதானமாகிவிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை அமல்கள் உயர்த்தப்படுகின்றன. (அவை) வியாழக்கிழமையும் திங்கட்கிழமையுமாகும். (அதிலே) ஒவ்வொரு முஸ்லிமான அடியானுக்கும் மன்னிப்பு

வழங்கப்படுகிறது. எந்த ஒரு அடியானுக்கும் தன் சகோதரனுக்கும் மத்தியில் போட்டி, பொறாமை இருக்கின்றதோ அவர்களைத் தவிர” என்று கூறிவிட்டு, “அவர்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்; அவர்கள் இருவரும் சமாதானமாகும் வரை என்று சொல்லப்படும்” என்றும் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் - கிதாபுல் பிர்ரு)

குறிப்பு : தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கும் முஸ்லிம்கள் இந்த ஹதீஸைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
அப்படியிருப்பவர்கள் தங்களுக்குள் சமாதானமாகாமல் இருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஆகவே அவ்வாறு யாரும் இருந்தால், இதனை வாசித்ததும் உடனேயே சமாதானமாகிக் கொள்ளுங்கள்.

13. புதன், வியாழன் ஆகிய இந்த இரண்டு நாட்களிலும்நோன்பு நோற்கலாம். இந்த நோன்பும் முஸ்தஹப்பான நோன்பாகும்.

நபி (ஸல்) “அவர்களிடம் காலமெல்லாம் நோன்பு நோற்கலாமா?” என வினவப்பட்டதற்கு, “உன் குடும்பத்திற்கு நீ செய்ய வேண்டிய கடமை இருக்கின்றதல்லவா?” என்று கூறிவிட்டு “ரமழானில் நோன்பு நோற்றுக் கொள்; அதற்கு அடுத்து வரும் மாதத்திலும் நோன்பு பிடி; ஒவ்வொரு புதன், வியாழன் நாட்களிலும் நோன்பு பிடி” என்று கூறிவிட்டு, (இப்படி நீ செய்தால்) காலமெல்லாம் நீ நோன்பு நோற்றவனாவாய்” என்று கூறினார்கள்.
(அ”தாவுத் - ஸஹீஹ் பாடம் : நோன்பு)

14. யூத, கிறிஸ்தவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் பெருநாள் கொண்டாடுவதால் அவர்களுக்கு மாறு செய்யும் முகமாக இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பது மிகச் சிறந்ததாகும்.

ஏனைய நாட்களில் நோன்பு நோற்பதைவிட சனி, ஞாயிறு தினங்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள். மேலும் இவ்விரண்டும் இணைவைப்பவர்களின் பெருநாள் தினங்களாகும். நான் அவர்களுக்கு மாறு செய்ய விரும்புகின்றேன்” என்பார்கள். (அஹ்மத் - ஸஹீஹ் புலூஉல் அமானி 1 : 225)

தன் இச்சையைக் கட்டுப்படுத்த நோன்பு

ஒருவர் வாலிபத்தை அடைந்து அவருக்கு வசதி வாய்ப்புகளும் கிடைத்து விட்டால், நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவின் அடிப்படையில் அவசரமாக அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்துகொள்ள அவருக்கு சக்தி, வசதியில்லை எனின், வசதி கிட்டும் வரை நோன்பு நோற்க வேண்டும்.

“வாலிபர்களே! உங்களில் யார் வீட்டு வசதியை பெற்றுள்ளாரோ, அவர் திருமணம் முடிக்கவும். நிச்சயமாக அது (திருமணம்) பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், (தன்)மானத்தை, மர்மஸ்தானத்தை பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. எவருக்கு (வீட்டு) வசதி இல்லையோ அவர்மீது நோன்பு கடமையாகும். அது (நோன்பு) (ஆசையைக்) கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ்TMல் புகாரி - பாடம் : நோன்பு
ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நிகாஹ்)

தடை செய்யப்பட்ட நோன்பு தினங்கள்

01. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இந்த இரு தினங்களிலும் நோன்பு நோற்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

“பித்ருடைய தினத்திலும் (நோன்புப் பெருநாள்) நஹ்ருடைய நாளிலும் (ஹஜ்ஜுப் பெருநாள்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.”

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு)

02. ஹஜ்ஜில் “அய்யாமுத் தஸ்ரீக்” என்று சொல்லப்படும் 11,12,13 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்நாட்கள் அருந்தி, பருகி, அல்லாஹ்வை ‘திகர்’ செய்யும் நாட்களாகும். எனவே அந்நாட்களில் நோன்பு நோற்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை.

அதேவேளை ‘ஹஜ்ஜுத் தமத்து:’ செய்பவர்கள், பலியிடக்கூடிய மிருகம் கிடைக்கவில்லை எனில், அவர்கள் 10 நோன்புகள் நோற்க வேண்டும். அதில் மூன்று மக்காவிலும் மீதி 07ஐ தன் ஊர் திரும்பியதும் நோற்க வேண்டும். இந்த 3 நோன்பை இந்த ஹஜ் செய்பவர் ‘அய்யாமுத் தஸ்ரீக்’ என்ற 11, 12, 13 ஆகிய தினங்களில் கடடாயம் நோற்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டதாகும்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் :

(எந்தக் குர்பானியையும் செய்வதற்கான வாய்ப்பைப்) பெறாதவர் ஹஜ்ஜில் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் இல்லங்களுக்கு) நீங்கள் திரும்பியதும் மேலும் ஏழு (நாட்கள் நோற்கவும்).

(2 : 196)

“நபி (ஸல்) அவர்கள் அய்யாமுத் தஸ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதி வழங்கவில்லை. எவருக்கு பலி மிருகம் கிடைக்கவில்லையோ அவரைத் தவிர” என்று அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹு

அவர்களும், இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர்.”

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு)

மற்றுமொரு அறிவிப்பில் :

“அய்யாமுத் தஸ்ரீக் ஆகிய11, 12, 13 தினங்கள் சாப்பிட்டு, பருகி, திகர் செய்யும் தினங்களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி)

03. ஒரு சிலர் ஷஃபான் பிறை 29இல் ரமழான் பிறை தென்படாவிட்டாலும் நாளைக்கு பிறை இருக்கும் என்ற யூகத்தில் நோன்பை ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இது பிழையானதாகும். ஏனெனில் சந்தேகத்திற்குரிய நாட்களில் நோன்பு நோற்பது பாவமான காரியமும் தடைசெய்யப்பட்டதுமாகும். எனவே ஷஃபான் 29ல் பிறை தென்படாவிட்டால், 30ஐப் பூரணமாக்கியே மறுநாள் நோன்பு நோற்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது.

“யார் சந்தேகத்திற்குரிய (ஷக்குடைய) நாளில் நோன்பு நோற்கின்றாரோ, நிச்சயமாக அவர் அபுல் காஸிம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்” என்று அம்மார் அறிவிக்கின்றார். (திர்மிதி - ஸஹீஹுல் பாடம் : நோன்பு)

04. ரமழான் மாதம் பிறை காண முன், ஷஃபான் இறுதியில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் நோன்பு நோற்கக் கூடாது. அதே நேரத்தில் எவரொருவர் வழமையாக வியாழன், திங்கள் ஆகிய தினங்களில் நோன்பு நோற்று வருகின்றாரோ, அவர் ரமழானுக்கு முன்னைய தினம், அல்லது அதற்கு முன்னைய தினம் திங்கள், வியாழனாக இருந்தால், அதில் அவர் நோன்பு நோற்பதில் தவறில்லை.

“ஒரிரு நாட்கள் நோன்புடன் ரமழானை எதிர்கொள்ளாதீர்கள். எவரேனும் வழமையாக அந்நாட்களில்

நோன்பு நோற்பவராக இருந்தால், அவர் நோன்பு நோற்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹூல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : நோன்பு)

05. ஷஃபான் பிறை 15 ஆகிவிட்டால், ரமழான் வரை நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஷஃபானில் பாதி இருக்கும்போது (அதில்) நோற்காதீர்கள். (திர்மிதி - ஸஹீஹ் பாடம் : நோன்பு)

06. விசேஷமாக வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து அதில் வணக்க வழிபாடுகள் செய்வது, நோன்பு நோற்பது போன்ற அமல்கள் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் நோன்பு நோற்க விரும்பினால், வியாழன், வெள்ளி அல்லது வெள்ளி, சனி போன்ற நாட்களையும் இணைத்துப் பிடிக்க வேண்டும்.

“உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை (மாத்திரம்) நோன்பு நோற்காதீர்கள். அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்குப் பின் ஒருநாள் நோன்பு நோற்பதைத் தவிர” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்
பாடம் : நோன்பு)

07. ஒருவர் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருக்கின்றார்; இவர் வியாழக்கிழமை நோன்பு நோற்கவுமில்லை; சனிக்கிழமை நோன்பு நோற்கும் எண்ணமுமில்லை என்றால், அவர் நோற்றிருக்கும் நோன்பை முறித்து விட வேண்டும்.

அன்னை ஜுவாரியா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருக்கும்போது, நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். “நீ நேற்று நோன்பு

நோற்றாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கு “இல்லை” என்று கூற, “நாளைக்கு நோன்பு நோற்கும் எண்ணம் உண்டா?” என்று வினவ, “இல்லை” என்றார்கள். (அப்படியானால்) நோன்பை துறந்து விடு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி –
பாடம் : வெள்ளிக்கிழமை நோன்பு)

08. சனிக்கிழமையில் மட்டும் நோன்பு நோற்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி ஒருவர் சனிக்கிழமை நோன்பு நோற்பதாயின் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்குப் பின் ஒருநாள் நோன்பு நோற்க வேண்டும்.

“சனிக்கிழமை நோன்பு நோற்காதீர்கள்! உங்கள்மீது கடமையாக்கப்பட்டதைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி -
ஸஹீஹ் பாடம் : நோன்பு)

“உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை (மாத்திரம்) நோன்பு நோற்காதீர்கள். அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்குப் பின் ஒருநாள் நோன்பு நோற்பதாயிருந்தாலே தவிர” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் பாடம் : நோன்பு)

நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் ஏனைய நாட்களைவிட அதிகமாக நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். “இவை இரண்டும் இணைவைப்பவர்களின் பெருநாட்கள்; நான் அவர்களுக்கு மாறு செய்ய விரும்புகின்றேன்” என்று கூறினார்கள் என உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அஹ்மத் - ஸஹீஹ்)

09. துல்ஹஜ் மாதம் 09ஆம் தினம் அறபாவுடைய நாள் .இத்தினத்தில் நோன்பு வைப்பது முஸ்தஹப்பாகும். அதே நேரத்தில் ஹஜ்ஜாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது.

“நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் அறபா தினத்தன்று அறபா மைதானத்தில் (ஹாஜிகள்) நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவுத் - ஸஹீஹ், பத்ஹூல் பாரி 5 : 143)

10. ஒரு பெண் தன் கணவன் ஊரில் இருக்கும்போது அவரின் அனுமதியின்றி ‘நபல்’ நோன்பு நோற்கக் கூடாது. பர்ழான நோன்பைத் தவிர. அப்படி நோன்பு நோற்க விரும்பினால், ஏற்கனவே கணவனின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

“கணவன் இருக்கும்போது எந்தப் பெண்ணும் அவரின் அனுமதியின்றி (நபல்) நோன்பு நோற்கக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : நிகாஹ்)

பிரிதொரு அறிவிப்பில்:

“கணவன் இருக்கும் போது எந்தவொரு பெண்ணும் கணவனின் அனுமதியின்றி ரமழான் மாதத்தின் நோன்பைத் தவிர (வேறு) நோன்பு நோற்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதி - ஸஹீஹ் பாடம் : நோன்பு)

நேர்ச்சை நோன்பு

01. ஒருவர் ஏதோவொரு காரணத்தினால் தன்மீது நேர்ச்சை மூலம் நோன்பை கடமையாக்கிக் கொண்டால், காரியம் நிறைவேறினால், அதனை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

அல்லாஹுத் தஆலா கூறுகின்றான் :

இவர்கள் தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள்.

(76 : 7)

02. எவராவது நோன்பை நேர்ச்சை செய்து, அதை நிறைவேற்ற முன் மரணித்து விட்டால், அவரின் உறவினர்கள் அதனை நிறைவேற்றி வைக்க வேண்டும். அதாவது அந்த நோன்பை அவருக்குப் பகரமாக ஒருவர் பிடிக்க வேண்டும்.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மரணித்து விட்டார். அவர்மீது நேர்ச்சை நோன்பு இருக்கிறது; நான் அவர்களுக்குப் பகரமாக (அதை) நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு “உன் தாய் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதனை நிறைவேற்றுவாயா?” என்று கேட்க, “ஆம்” என்றாள். உடனே நபி (ஸல்) அவர்கள் “உன் தாய்க்குப் பகரமாக நீ (அந்த நோன்பை) நோற்றுவிடு” என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

இரு பெருநாட்களின் தொழுகை

01. பெருநாள் தினங்களில் நல்ல புத்தாடை அணிய வேண்டும். இந்த வழக்கம் ஸஹாபக்களிடமும் காணப்பட்டது என்பதை பின்வரும் ஹதீஸ் காட்டுகின்றது.

(மதீனாவின்) சந்தையில் ஒரு பட்டாடை விற்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இதை வாங்கிக்

கொள்ளுங்கள். பெருநாளைக்கும், தூதுக் குழுக்கள் வரும்போதும் இதனைக் கொண்டு உங்களை அலங்கரித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்கள். அதற்கு “(மறுமையில்) எவனுக்குப் பாக்கியம் இல்லையோ, அவனுக்குரிய ஆடைதான் இது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 5371, அபூதாவுத் : 1077)

02. பெருநாள் தினத்தில் குளிப்பதை எல்லா மதத்தவர்களும் வழமையாக்கிக் கொண்டுள்ளனர். இது மனிதனின் பொதுவான இயற்கைத் தன்மையாகும். ஆதாரம் இருந்தாலும் சரி, ஆதாரம் இல்லாவிட்டாலும் சரி தடை இல்லாதபட்சத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் பெருநாள் தினத்தில் குளித்து, துப்பரவாகி, புத்தாடை அணிந்தே தொழுகைக்குச் செல்வார்கள்.

வெள்ளிக்கிழமையில், வாரத்தில் ஒருமுறை, இஹ்ராம் கட்டமுன், மையித்தைக் குளிப்பாட்டினால், முஸ்லிம் அல்லாத ஒரு ஜனாஸாவை சுமந்து சென்றால் - குளிப்பது கடமையாகும் என்று காட்டக் கூடிய ஹதீஸ்கள் வந்துள்ளதுபோல், “பெருநாள் தினங்களில் குளிப்பது கடமை” என்று காட்டக் கூடிய ஹதீஸ்களோ அல்லது அதனைத் தூண்டக் கூடிய ஹதீஸ்களோ வந்துள்ளதாக காணக்கிடைக்கவில்லை.

அதேவேளை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அறபாவுடைய தினம் ஆகிய நாட்களில் குளிக்க வேண்டும் என்று கூறினார்கள். இது இவர்களின் கருத்தேயன்றி வஹியல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அலி (ரலி) அவர்களின் கருத்து பைஹகியில் பதியப்பட்டுள்ளது. (அல் இர்வா, 1 : 177)

03. நோன்புப் பெருநாளைக்கு மட்டும் தொழுகைக்காக ‘முஸல்லா’ (தொழுமிடம்) செல்ல முன் ஈத்தங் கனிகளைச் சாப்பிட்டு விட்டு செல்வது நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவாகும். அதை இரட்டைப்பட சாப்பிடாமல்,

ஒற்றைப்படையாகச் சாப்பிட வேண்டும். அதாவது 1அல்லது 3 அல்லது 5 இவ்வாறு.....

மற்றுமொரு அறிவிப்பில்:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் (தொழுகைக்காக) ஈத்தங் கணிகளைச் சாப்பிடாமல் செல்லமாட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அஹ்மத், பத்ஹூல் பாரி - பாகம் : 02, பக் : 566)

04. நோன்புப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லுமுன் ‘ஸதகதுல் பித்ராவை’ பைதுல்மாலுக்கு ஒப்படைக்க வேண்டும். காரணம் தொழுகைக்குப் பின்னர் அதனைக் கொடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. இதன் அளவு 2 ½ மப ஆகும். இது பெரியவர், சிறியவர், ஆண், பெண், அடிமை, சுதந்திரவாதி என்ற வித்தியாசமின்றி அனைவரின்மீதும் கடமையாகும். இதன் விபரத்தை ”ஸதகதுல் பித்ர்” என்ற தலைப்பில் பார்த்துக் கொள்ளவும். (பார்க்க பக்கம் : 37)

நபி (ஸல்) அவர்கள் “மக்கள் தொழுகைக்குச் செல்ல முன், ‘ஸகாதுல் பித்ர்’ ஐ ஒப்படைக்கும்படி கட்டளையிட்டார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹூல் புகாரி)

05. ஹஜ்ஜுப் பெருநாளாக இருந்தால், எதனையும் சாப்பிடாது தொழுகைக்குச் செல்ல வேண்டும். தொழுதுவிட்டுத் திரும்பிவந்து சாப்பிடுவது நபிவழியாகும். “எங்களுடைய இன்றைய தினத்தில் நாங்கள் முதலாவதாக ஆரம்பிப்பது தொழுகையாகும். (அதன் பின்) அறுத்துப் பலியிடுவோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றுமொரு அறிவிப்பில் :

“ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழும் வரை சாப்பிடமாட்டார்கள்” என்று பரா, அறிவிக்கின்றார்கள்.

(திர்மிதி, அஹ்மத், இப்னு கத்தான், தஹபி இப்னு ஹிப்பான் இதை ஸஹீஹ் என்கின்றார். அத்த,லீகாத் 1 : 452)

06. பெருநாள் தொழுகை அதிகமான இடங்களில் பள்ளிகளில் நடாத்தப்படுகின்றன. இது நபி வழிக்கு மாற்றமானதும் அவர்களின் கட்டளைக்கு மாறு செய்வதுமாகும்.

“நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களில் ‘முஸல்லா’வுக்கு புறப்பட்டுச் செல்வார்கள்” என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹூல் புகாரி - 9556)

07. அதிகமானவர்கள் பெருநாள் தொழுகையை இரண்டாகப் பிரித்து ஆண்களுக்குப் பள்ளியிலும், பெண்களுக்கு வீடுகளிலும் நடாத்துவார்கள். இது நபிவழிக்கும் அவர்களின் கட்டளைக்கும் புறம்பானதாகும்.

நபிவழி என்னவெனில், பெருநாள் தொழுகை மைதானத்தில் நடாத்தப்பட வேண்டும். அதில் ஆண்கள், பெண்கள், இளம் வயதுடைய பெண்கள், மாதவிடாயில் இருக்கும் பெண்கள் அனைவரும் அந்த இடத்திற்குச் சமூகமளிப்பது கடமையாகும். தொழுகை கூடாத பெண்கள் முஸல்லாவில் ஒரு பக்கம் ஒதுங்கியிருந்து கொண்டு முஸ்லிம்களுடன் சேர்ந்து தக்பீர் சொல்ல வேண்டும். அவர்களோடு துஆக்களிலும் நன்மையான காரியங்களிலும் கலந்து கொள்ள வேண்டும். எந்தப் பெண்ணுக்காவது (ஜில்பாப் - ‘பர்தா’), தன்னை மூடிக் கொள்ள ஆடை இல்லையெனில் ஏனைய சகோதரிகள் அவர்களுக்கு

இரவலாகவோ அல்லது ஸதகாவாகவோ கொடுத்து அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அந்தளவிற்கு பெண்களுக்கு ஜும்ஆ, ஐந்துவேளை தொழுகையில் கொடுக்காத முக்கியத்துவத்தை பெருநாள் தொழுகைக்குக் கொடுத்து, “தொழுகை கடமையில்லாத பெண்களும் முஸ்லிமாவிற்கு வர வேண்டும், துணியில்லாதவர்களுக்கு துணி கொடுத்து அழைத்து வர வேண்டும்” என்று அழுத்தம் கொடுக்கக் காரணம் என்னவெனில், ‘பிக்ஹ்’ நூல்களில் பெருநாள் தொழுகை ‘முஸ்தஹப்’ என்றும் ‘ஸுன்னத்’ என்றும் எழுதப்பட்டிருப்பதைப் போலல்லாது, “அது கட்டாயக் கடமை - பர்ளு ” என்பதைக் குறிப்பிடுவதற்காகும்.

ஆகவே ‘பிக்ஹ்’ நூல்களில் பெருநாள் தொழுகை ‘முஸ்தஹப்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு, அது சரியானது என நினைத்து தொழாமல் இருப்பது அல்லது வீடுகளில் தொழுவது போன்ற நபிவழிக்கு முரணான விடயங்களில் ஈடுபட்டு விடாது, இது ‘பர்ளு’ என்பதை உணர்ந்து, பெருநாள் அன்று முஸ்லிமாவிற்குச் சென்று ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுதுகொள்ள வேண்டும். இக்கருத்தை வலியுறுத்தி ஹதீஸ்களும் வந்துள்ளன.

உம்மு அதிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

“இரு பெருநாள் தினங்களில் மாதவிடாயில் இருக்கும் பெண்களையும், திரைக்கு அப்பால் இருக்கும் (கன்னிப்) பெண்களையும் அழைத்துச் சென்று ஜமாஅதுல் முஸ்லிமீனோ(தொழுகையோ)டும் அவர்களின் பிரார்த்தனையோடும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மாதவிடாயில் இருக்கும் பெண்கள் தங்கள் முஸ்லிமாவை விட்டும் விலகியிருக்க வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு பெண்மணி “யாரஸ் லுல்லாஹ்! எங்களில் ஒருவர் முகத்திரை இல்லாதிருந்தால்!” என்று கேட்க, “அவளின் தோழி,

அவளின் ஆடையிலிருந்து அவளுக்கு அணிவிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹூல் புகாரி - பாடம் : பெருநாள்)

08. இரு பெருநாள் தொழுகைக்குச் செல்லும் பெண்கள் விரும்பினால் ஆபரணங்கள் அணிந்து செல்லலாம். இதனை இஸ்லாம் தடுக்கவில்லை.

“(பெருநாள் தொழுகையில்) ஸதகா - தர்மம் கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு (பெண்களுக்கு)க் கட்டளையிட்டார்கள். அப்போது தங்கள் காதுகளிலிலும் கழுத்துக்களிலும் அணிந்திருந்தவற்றை எடுத்து பிலால் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்ததைக் கண்டேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(ஸஹீஹூல் புகாரி : 977, ஸஹீஹ் முஸ்லிம்)

09. பெருநாள் தொழுகை - அது நோன்புப் பெருநாளாக இருப்பினும் ஹஜ்ஜுப் பெருநாளாக இருப்பினும் இரண்டு ரக்அத்துக்களே தொழ வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்.

(ஸஹீஹூல் புகாரி -
பாடம் : இரு பெருநாள் தொழுகை)

மற்றுமொரு அறிவிப்பில் :

உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

“ஹஜ்ஜுப் பெருநாள் (தொழுகை) இரண்டு ரக்அத்துகளாகும்; நோன்புப் பெருநாள் (தொழுகையும்) இரண்டு ரக்அத்துக்களாகும். இது முஹம்மது நபி (ஸல்)

அவர்களின் நாவினால் வெளியான, குறைவில்லாத, பூரணமானதாகும்”.

(அஹ்மத், நஸாஈ, இப்னு குஸைமா, நைலுல் அவ்தார் 3:174)

10. பெருநாள் தொழுகையின் ஆரம்ப நேரம் ஞஹாத் தொழுகையின், இஷ்ராக் தொழுகையின் நேரமாகும்.

அப்துல்லாஹ் பின் பிஸ்ரி பெருநாள் தினம் மக்களோடு (முஸல்லாவுக்குச்) சென்றார்கள். (அங்கு) இமாம் தாமதித்து வந்ததைக் கண்டு, அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள். பின்பு “நிச்சயமாக நாங்கள் (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) இந்த நேரத்திற்குள் (தொழுகையை) முடித்துவிடுவோம். அது தஸ்பீஹ் (ஞஹா தொழுகையின்) நேரமாகும்” என்று கூறினார்கள்.

(அபூதாவுத், நைலுல் அவ்தார் 3 : 248)

11. பெருநாள் தொழுகைக்கு ‘முஸல்லா’வை நோக்கிச் செல்லும்போது, பாதையில் சப்தமிட்டு தக்பீர் சொல்லிக் கொண்டு செல்வது நபி வழியாகும். இந்த ஸுன்னாவை மக்கள் விட்டு விட்டார்கள். இது உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.

“இரு பெருநாள் தினத்திலும் நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு தக்பீர், தஹ்லீல் சொல்லிக் கொண்டு செல்பவர்களாக இருந்தனர்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (பைஹகி)

மற்றுமொரு முர்ஸலான அறிவிப்பைக் கொண்டு இந்த ஹதீஸை அல்பானி பலப்படுத்தியுள்ளார்.

(அல் அஹாதீஸுஸ் ஸஹீஹா எண் : 171, பக் : 279)

குறிப்பு : “இந்த தக்பீரை சப்தமிட்டு சொல்வார்கள்” என்று ‘அஹ்காமுல் ஈதைனி’ என்ற நூலிலும், இமாம் அல்

பர்யாபி ஒரு அறிவப்பை (ரிவாயத்) கொண்டு வந்துள்ளார். அந்த அறிவிப்பை அல்பானி 'ஸஹீஹ்' என்கின்றார்.

(அல்அஹாதீஸுஸ் ஸஹீஹா - பக் : 280)

ஹதீஸில் 'தக்பீர்' என்பதன் பொருள் 'அல்லாஹு அக்பர்' என்பதாகும்.

'தஹ்லீல்' என்பதன் பொருள் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்பதாகும்.

ஹதீஸில் வந்துள்ள தக்பீர், தஹ்லீலை சில ஸஹாபாக்கள் பின்வருமாறு கூறி வந்ததாக இப்னு அபீ ஷைபா என்ற நூலில் பதிவாகியுள்ளது.

12. இரு பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் ஸுன்னத்தான தொழுகைகள் எதுவுமில்லை.

“நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் தொழுவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூகின்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - எண் : 964)

13. பர்ளான தொழுகைகளைப் போல், இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் அதான், இகாமத் இரண்டும் சொல்லப்படமாட்டாது.

“நான் நபி (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகை தொழுதுள்ளேன். அதில் அதானும் இல்லை, இகாமத்தும் இல்லை” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம் - எண் : 2048)

14. இரு பெருநாள் தொழுகையிலும் 12 தக்பீர்கள் கூற வேண்டும். முதல் ரக்அத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று கட்டிய பின் கையை உயர்த்தி, 7 முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி கையை கட்ட வேண்டும். இவ்வாறு 7 தக்பீர்களும் முடிந்தபின் ஓத வேண்டிய கிராஅத்தை ஆரம்பிக்க வேண்டும். ஸுஜூதில் இருந்து ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி, இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்ததும், கையை உயர்த்தி, உயர்த்தி 5 முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி, ஒவ்வொரு தக்பீரிலும் கையைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெருநாளில் முதலாவதில் 7 தக்பீரும் இரண்டாவதில் 5 தக்பீரும் கூறவேண்டும். இரண்டு தக்பீருக்கும் பின்னரே ‘கிராஅத்’ என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இதன் ‘ஸனத்’ ஸஹீஹானது என்று இமாம் புகாரி கூறுகின்றார்.

இமாம் அஹ்மதும் இதனை சரிகாண்கின்றார். இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ஸஹீஹானது’ என்று இமாம் இறாகீ கூறுகின்றார். (மிர்ஆத் - 2 : 339)

15. பெருநாள் தொழுகையில் சொல்லப்படும் 12 தக்பீர்களும் கையை உயர்த்திக் கட்ட வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் ரூகூஃவிற்கு முன் ஒவ்வொரு தக்பீரிலும் இரண்டு கைகளையும் உயர்த்துபவர்களாக இருந்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவுத் - 663, தாரகுத்னீ - ஸஹீஹ்)

16. பெருநாள் தொழுகையின் முதல் ரக்அத்தில் ‘ஸுரத்துல் காஃப்’ என்ற 50ஆவது அத்தியாயமும் இரண்டாவது ரக்அத்தில் ‘ஸுரத்துல் கமர்’ என்ற 54 ஆவது அத்தியாயமும் ஓதப்பட வேண்டும்.

உமர் பின் கத்தாப் (ஸல்) அவர்கள் அபூவாகிதியிடம் “நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாட்களிலும் என்ன ஓதுவார்கள்?” என்று கேட்ட போது, “அவ்விரண்டிலும் காஃபும், கமறும் ஓதுவார்கள்” என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் - 2056)

அல்லது

“முதலாவது ரக்அத்தில் ஸுரத்துல் அஃலாவும், இரண்டாவதில் ஸுரத்துல் காஸியாவும் ஓதவேண்டும்.,,

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : ஜும்ஆ)

17. வெள்ளிக் கிழமையில் பெருநாளும் வந்து விட்டால், இரண்டிலும் ‘அஃலாவும், காஸியாவும்’ ஓத வேண்டும்.

“ஒரே நாளில் ஜும்ஆவும் பெருநாளும் சேர்ந்து வந்தால் இரண்டு தொழுகையில் அவ்விரண்டையும் (அஃலா, காஸியா) ஓதுவார்கள்.”
(ஸஹீஹ் முஸ்லிம் - 2025)

18. வெள்ளிக் கிழமையில் முதலில் குத்பாவும் பிறகு தொழுகையும் நடக்கும். ஆனால் பெருநாள் தினங்களில் முதலில் தொழுகையும் பின்னர் குத்பாவும் நடாத்த வேண்டும்.

“நபி (ஸல்) அவர்களும் அபூபக்கரும் உமர் பின் கத்தாபும் குத்பாவுக்கு முன் தொழுவர்களாக இருந்தார்கள்” என்று இப்னு உமர் அறிவிக்கின்றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 20469, ஸஹீஹூல் புகாரி 963)

மற்றுமொரு அறிவிப்பில் :

“நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்; பின்னர் குத்பாச் செய்தார்கள்”

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : இரு பெருநாட்கள்)

19. பெருநாள் தொழுகை முடிந்ததும் எழுந்து சென்று விடாது அப்படியே ‘ஸப்பு’களில் இருந்து கொண்டே குத்பா உரையைக் கேட்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொழுது, ஸலாம் கொடுத்து விட்டு மக்களை முன்னோக்குவார்கள். அவர்கள் தங்களது ஸப்புகளில் இருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு உபதேசம் செய்து வஸிய்யத்தும் செய்வார்கள். ஏதாவது கட்டளையிட இருந்தால், இடுவார்கள். எப்போதாவது ஒரு படையை அனுப்ப வேண்டியிருந்தால், அதனை தயார் செய்து அனுப்புவார்கள்.

(ஸஹீஹூல் புகாரி,

ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : இரு பெருநாட்கள்.)

20. பெருநாள் தொழுகையில் இமாமின் குத்பா உரை பெண்களுக்கு கேட்கவில்லை எனக் கருதினால், உரை முடிந்ததும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இமாம் வந்து, அவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்.

“பெண்களுக்குக் கேட்கவில்லை என்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் வந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

(ஸஹீஹூல் புகாரி - பாடம் : ஸகாத் ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : இரு பெருநாட்கள்)

21. இமாம் பெண்களுக்கும் தனியாக உபதேசம் செய்ய நேரிட்டால், அந்த நேரத்திலும் ஆண்கள் எழுந்து செல்லாது, அவர்களின் இடங்களில் இருக்க வேண்டும்.

இப்பனு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

“நபி (ஸல்) அவர்கள் ஆண்களை அமர வைத்துவிட்டு, அவர்களின் ஸப்புகளுக்கிடையில் புகுந்து பெண்களை நோக்கி, (உபதேசம் செய்வதற்கு) வருவதை நான் கண்டேன்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : இரு பெருநாட்கள்.)

22. பெருநாள் தினத்தில் இமாம் குத்பா பிரசங்கம் செய்யும்போது தனது கையில் ஒரு தடி அல்லது ஈட்டியை வைத்துக் கொள்ள வேண்டும்.

“நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு தடியோ அல்லது ஈட்டியோ கொடுக்கப்பட்டது. அதனை ஊன்றியவாறு அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனை வாழ்த்தினார்கள்.

(அஹ்மத், புலுங் - 6 : 153 ஸஹீஹ்
மிர்ஆத் - 2 : 343)

23. பெருநாள் அன்று இமாம் குத்பா உரை நிகழ்த்தும் போது வாகனத்தில் நிற்கலாம் அல்லது தரையில் நிற்கலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முஸல்லாவில் மிம்பர் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாகனத்தில் நின்றவாறு குத்பா நடாத்துவார்கள்.”

(முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 3: 287 ஸஹீஹ்)

மற்றுமொரு அறிவிப்பில்:

“தொழுகை முடிந்ததும் மக்களை நோக்கி வந்து முஸல்லாவில் நின்றவண்ணம் (உரையாற்றுவார்கள்).”

(இப்து ஹிப்தான், பத்ஹTMல் பாரி 3 : 571)

(மிம்பர் இல்லாது முஸல்லாவுக்குச் செல்லுதல்
என்ற பாடத்தின் கீழ்)

24. குத்பாவை நிகழ்த்தும் இமாம் அதன் ஆரம்பத்தில்
'ஹம்து' (புகழ்), 'தனா' (வாழ்த்து), தஷஹ்ஹுத்
(ஷஹாதத் கலிமா) ஓதி உரையை ஆரம்பிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரையாற்றுவார்கள்.
அப்போது அல்லாஹ்வுக்குத் தகுதியானவைகளைக் கொண்டு
அவனைப் புகழ்ந்து வாழ்த்துவார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - பாடம் : ஜும்ஆ)

மற்றுமொரு அறிவிப்பில் :

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்
பெருநாள் தினங்களில் குத்பாப் பிரசங்கம் நடாத்துவார்கள்.
(அதில்) தஷஹ்ஹுTMத் ஓதுவார்கள்.

(முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் - 3 : 287 - ஸஹீஹ்)

25. குத்பா உரையில் இமாம் கட்டாயம் ஒரு பிரார்த்தனை
செய்ய வேண்டும். அதில் தனக்கும் ஏனைய
முஸ்லிம்களுக்கும், முன் மரணித்தவர்களுக்கும் பிரார்த்திக்க
வேண்டும்.

“நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் இரு
பெருநாட்களிலும் தொழுகையின் பின் வாகனத்தில்
நின்றவண்ணம் குத்பா உரை நிகழ்த்துவார்கள். அதில்
தஷஹ்ஹுத் கூறி பிறகு குர்ஆனிலிருந்து ஒரு
ஸூராவை ஓதி, பிரார்த்தனைகளையும் செய்வார்கள்.

(முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் - 3 : 387 - ஸஹீஹ்)

26. பெருநாள் தொழுகை நடக்கும் முஸல்லாவில் இமாம் தொழுகை நடாத்தும் போது தனக்கு முன்னால் 'ஸுத்ரா' என்று சொல்லப்படும் ஒரு மறைப்பை வைத்துக் கொள்ள வேண்டும்.

“நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி ஊன்றி வைக்கப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.

(ஸஹீஹூல் புகாரி -
பாடம் : இரு பெருநாள் தொழுகை)

27. இரு பெருநாள் தொழுகைக்கு முஸல்லா செல்லும் ஆண்களும் பெண்களும் செல்லும் பாதையால் திரும்பி வராது வேறு ஒரு பாதையால் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். அதாவது செல்வதற்கு ஒரு பாதையையும் திரும்பி வருவதற்கு ஒரு பாதையையும் ஆக்கிக் கொள்வது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தில் பாதையை மாற்றிக் கொள்வார்கள். (ஸஹீஹூல் புகாரி - பாடம் : இரு பெருநாட்கள்)

குறிப்பு : தொழுகையிலிருந்து திரும்பி வரும்போது தக்பீர் சொல்வது நபிவழியல்ல.

28. ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்து திரும்பியதும் உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும். உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று தொழுகை முடிந்ததும் ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் அறுத்து ஏழைகளுக்கு பங்கிடுவதற்குரிய பெயராகும்.

“நிச்சயமாக நாங்கள் இந்த நாளில் முதலாவதாக ஆரம்பிப்பது தொழுகையாகும். பிறகு அறுத்துப் பலியிடுவோம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - 5545)

29. ஒருவர் தவறுதலாகவோ அல்லது தெரியமலோ பெருநாள் தொழுகைக்கு முன் உழ்ஹிய்யா கொடுத்து விட்டால், தொழுகை முடிந்து மீண்டும் இன்னுமொரு மிருகத்தை அறுத்து உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும்.

“யார் தொழுகைக்கு முன் அறுத்திருந்தால், அதை மீட்டவும்” (அதாவது இன்னுமொன்றை தொழுகை முடிந்த பின் அறுக்கவும்.)

(ஸஹீஹுல் புகாரி - 5549)

30. உழ்ஹிய்யா என்பது மூன்று தினங்களுக்கு அதாவது பிறை 10, 11, 12 வரை கொடுக்கலாம்.

அல்லாஹ் கூறுகின்றான் :

அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம்) முதலியவைகளை, அவனது திருநாமத்தைக் கூறி அறுப்பதற்காகவும் (வருவார்கள்.)

(22 : 28)

31. இரு பெருநாள் தினங்களில் எக்காரணத்தைக் கொண்டும் நோன்பு நோற்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : நோன்பு)

32. நாங்கள் பிறை காணாது வேறு இடங்களில் பிறை தென்பட்டு, பெருநாள் தொழுகை நேரம் முடிந்தபின்னர், பிறை கண்ட செய்தி கிடைத்தால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும். அடுத்த நாள் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

“ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாங்கள் நேற்று பிறை கண்டதாக சாட்சி சொன்னார்கள். உடனே நோன்பை விடும்படி கட்டளையிட்டு, காலையில் (அனைவரும்) முஸ்லிம்களுக்குச் செல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவுத், நஸாஈ , அத்தஃலீகாத் - 1 : 455)

33. பெருநாள் தினத்தில் விரும்பினால் கட்டையடித்து நல்ல கவிதைகள் படிக்கலாம்.

இரண்டு பெண் பிள்ளைகள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு முன்னால் கட்டை அடித்துப் பாட்டுப் படித்துக் கொண்டிருந்தனர். (இதைக் கண்டு) அபூபக்கர் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் அதட்டினார்கள். அதற்கு “அவ்விருவரையும் விட்டு விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : இரு பெருநாட்கள்)

மற்றுமொரு அறிவிப்பில் :

“அவ்விருவரையும் விட்டு விடுங்கள். நிச்சயமாக இது பெருநாள் தினமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் - 2060)

34. வெள்ளிக் கிழமையில் பெருநாள் வந்து விட்டால் ஜும்ஆ கட்டையில்லை. இமாம் ஜும்ஆ நடாத்தினால், விரும்பியவர்கள் கலந்து கொள்வார்கள். விரும்பியவர்கள்

கலந்து கொள்ளாமலும் இருக்கலாம். அதாவது வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் ஜும்ஆ விடயத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகை நடாத்தினார்கள். பிறகு ஜும்ஆ விடயத்தில் சலுகை கொடுத்தார்கள்.

(அபூதாவுத் -- இந்த ஹதீஸை இப்னுல் மதீனி, ஹாகிம், தஹபி - ஸஹீஹ் என்கின்றனர். நைலுல் அவ்தார் 2: 239)

35. பெருநாள் தொழுகை மைதானத்தில் அதாவது முஸல்லாவில் தொழுவது ஸுன்னத்தாகும். பள்ளியில் தொழுவது நபிவழியல்ல. மழை காலத்தில் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுகை” என்று பரவலாகச் சொல்லப்படும் ஹதீஸ் ஸஹீஹானதல்ல. இந்த ஹதீஸிற்கு ‘முன்கர்’ நிராகரிக்கப்படக் கூடிய ஹதீஸ் என்று சொல்லப்படும். ஏனெனில் இந்த ஹதீஸின் தொடரில் ஒரு அறிவிப்பாளர் (‘மஜ்ஹூலாக’) இனங் காணப் படாதவராக இருக்கின்றார். (மிர்ஆத் - 2 : 345)

36. “பெருநாள் தொழுகை முடிந்ததும், குத்பா உரை கேட்பது கடமையல்ல எனக் கருதி சிலர் எழுந்து சென்று விடுகின்றார்கள். ஆனால் அது சம்பந்தமாக அதாவது ‘குத்பா கேட்காது செல்லலாம்’ என்று வந்துள்ள ஹதீஸ் பலயீனமானது - லயீபானதாகும். (மிர்ஆத் - 2 : 349)

37. ஹஜ் மாதம் பிறை 01இலிருந்து பிறை 13 வரை அல்லாஹ்வை அதிகமாக திகர் செய்ய வேண்டும்.

“அந்த நாட்களில் தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் செய்யுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்)

(அஹ்மத் - ஜய்யித், புலுஉல் அமானி 6:168)

மற்றுமொரு அறிவிப்பில் :

“அய்யாமுத் தஷ்ரீக் - 11,12,13 நாட்கள் உண்ணுவதற்கும், பருகுவதற்கும் அல்லாஹ்வை திக்ர் செய்வதற்குமுரிய நாட்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்)

38. பெருநாள் தினம் “கைர், பரகத், தூய்மைக்குரி நாளாகும். அந்நாளில் கட்டாயம் தொழுகைக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்கள்) நன்மையில் கலந்து கொள்ள வேண்டும். அந்நாளில் பரகத்தையும் தூய்மையையும், ஆதரவு வைக்க வேண்டும்.

(ஸஹீஹுல் புகாரி - பாடம் : இரு பெருநாட்கள்)

39. பெருநாளை நினைத்தவாறு தனித்தனியாகக் கொண்டாட முடியாது. மாறாக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் நாட்களிலேயே கொண்டாட வேண்டும்.

“நோன்புப் பெருநாள் மக்கள் அதைக் கொண்டாடும் நாளாகும்; ஹஜ்ஜுப் பெருநாள் மக்கள் அதைக் கொண்டாடும் நாளாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி - ஸஹீஹ்)

கேள்வி – பதில்

கேள்வி : கர்ப்பிணிப் பெண்கள் ரமழானில் நோன்பு நோற்றால் அவர்களுக்கு 60 நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. இது உண்மையா?

பதில் :

கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் நோன்பு பிடிக்கத் தேவையில்லை. ஏனெனில் அவ்விருவருக்கும் நோன்பு அகற்றப்பட்டு விட்டது என்று இஸ்லாம் கூறுகின்றது. இவர்கள் விட்ட நோன்பை கழாச் செய்வதற்குக் கூட ஆதாரம் இல்லை. விடயம் இவ்வாறிருக்க, இவர்கள் நோன்பு நோற்றால், 60 நோன்பு நோற்ற நன்மைகள் எவ்வாறு கிடைக்க முடியும்? குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது மனித கருத்துக்களையன்றி வஹியல்ல.

எனவே ஆதாரமற்றவைகள் மார்க்கமாக முடியாது. அதனால் நஸாஈயில் வந்துள்ளவாறு அவர்களுக்கு நோன்பு அகற்றப்பட்டு விட்டது. அதை கழாச் செய்வதற்கு ஆதாரம் வரவில்லை என்பதே மார்க்கத் தீர்ப்பாகும். இதன் விபரம் வருமாறு:

மார்க்கத்தில் உள்ளவைகளில் குழிதோண்டி புதைக்கப் பட்டவைகளை அல்லாஹ்வின் உதவியால் ஐமாதில் முஸ்லிமீன் உயிர்ப்பித்து வருகின்றது அல்லாஹ்! அதற்கு உதாரணம், கர்ப்பிணிகளும் பாலூட்டும்

தாய்மார்களும் ரமழானில் நோன்பு நோற்பது கடமையா? அதை விட்டால் மீண்டும் கழாச் செய்ய வேண்டுமா? என்பதாகும். எல்லா மதஹ்புகளும் “அவ்விருவரும் நோன்பை விடலாம், ஆனால் பிறகு அதைக் கழாச் செய்ய வேண்டும்” என்கின்றனர். ஜமாஅதுல் முஸ்லிமீன் இதற்கு மாற்றமாக அவ்விருவரும் நோன்பை விடவேண்டும், ஆனால் அதைக் கழாச் செய்யத் தேவையில்லை” என்று ஒரு ஸஹீஹான ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு நோன்பையும் தொழுகை யில் பாதியையும் அகற்றிவிட்டான். மேலும் கர்ப்பிணிக்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை அகற்றிவிட்டான்.

(நஸாஈ)

இந்த ஹதீஸில் பிரயாணி பிரயாணத்தில் இருக்கும் வரை (ளுஹர், அஸர், இஷா) இரண்டு இரண்டு ரக்அத்துக்களையே தொழுவார். மேலும் நோன்பை அவர் விடலாம். ஆனால் ஊருக்குத் திரும்பி வந்ததும் விடுபட்ட நோன்பை மட்டும் கழாச் செய்வார். இதற்குரிய ஆதாரம் அல்குர்ஆனில் 2 : 184 வது வசனத்தில் வந்துள்ளது. எனினும் நோன்பு அகற்றப்பட்ட பெண்கள் இரு சாராருக்கும் அதைக் கழாச் செய்யும்படி கட்டளை அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ வரவில்லை. எனவே இவ்விரு சாராரும் கழாச் செய்யமாட்டார்கள் என்று நாங்கள் ஹதீஸையும் குர்ஆனையும் முன்வைத்துக் கூறுகின்றோம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு நோன்பையும், தொழுகையின் பாதியையும் அகற்றிவிட்டான். மேலும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை அகற்றிவிட்டான்.

(நஸாஈ)

கேள்வி : 02

ரமழானில் குளித்தல், வாசனை பாவித்தல், பல் துலக்குதல், போன்ற விடயங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்படுகின்றதே! இதற்கு ஆதாரம் உண்டா?

பதில் :

இந்த மூன்று விடயங்களும் மார்க்கத்திற்குற்பட்ட விடயங்களாகும். “வாசனைப் பொருள் ஒருவரால் தரப்பட்டால், அதை வேண்டாம் என்று சொல்லாதீர்கள்” என்றும் “பல் துலக்கி தொழுதால், 70 மடங்கு நன்மை கிடைக்கும்” என்றும் “வெள்ளிக்கிழமை வாரத்தில் ஒரு நாள் குளிப்பது கடமை” என்றும் ஹதீஸ்களில் வந்துள்ள ஆதாரபூர்வமான விடயங்களாகும்.

இப்படி மார்க்கம் கடமையாக்கியவைகள் அல்லது அனுமதித்தவைகள், “நோன்பு காலத்தில் அது விதிவிலக்கு” அல்லது “தடுக்கப்பட்டுள்ளது” என்று யாராவது வாதித்தால், “நோன்பு காலத்தில் அவை தடுக்கப்பட்டுள்ளன” எனபதற்கான சரியான ஆதாரங்களை அவர்கள் முன்வைக்க வேண்டும்.

அதாவது நோன்பு காலத்தில் குளிக்காதீர்கள்; பல் துலக்காதீர்கள்; அத்தர் பாவிக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ்கள் காணப்பட வேண்டும்.

ஆனால், அப்படியான ஆதாரங்கள் காணப்படுவதாக இல்லை. எனவே இவைகள் மனித கருத்துக்களே தவிர, மார்க்கமல்ல என்பதே உண்மையாகும். சில பிக்ஹு நூல்களில் “நோன்பு காலங்களில், பகல் நேரத்திற்குப் பின் பல் துலக்குதல் மக்ரூஹ்” என்று எழுதப்பட்டுள்ள செய்தி ஆதாரமற்ற செய்தியாகும்.

கேள்வி : 03

நோன்பு காலங்களில் கடல், குளம், ஆறு போன்றவைகளில் மூழ்கிக் குளிக்கக் கூடாதா?

பதில் :

இதுவும் ஆதாரமற்ற செய்தியாகும். தாராளமாகக் குளிக்கலாம். “கூடாது” என்று வாதிப்பவர்கள் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

கேள்வி : 04

ஸஹர் தாமதித்து செய்ய வேண்டுமா? அல்லது நேரங்காலத்தோடு செய்து விடலாமா?

பதில் :

ஸஹர் விடயத்தில் அசல் ஸுன்னா இன்று நடைமுறையில் இல்லாது போய் விட்டது. பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் ஸஹர் ஆரம்ப நேரத்தை அதன் முடிவு நேரமாக மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அதனால் அதிகமானோர் இரவு இரண்டு, மூன்று மணிக்கே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர். இப்படி சாப்பிட்டதும் தூக்கம் மிகைத்து விடுவதனால், ஸுபஹ் கூட தொழாமல் தூங்கிவிடுகின்றனர்.

ஸஹர் செய்வதின் அஸல் ஸுன்னத் என்னவெனில், பஜ்ரின் அதானுக்கு சற்று முன் ஸஹர் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

“ஸஹர் செய்வதைப் பிற்படுத்துங்கள்; நோன்பு திறப்பதை முற்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் பஜ்ரின் அதானுக்கு சுமார் சில நிமிடங்களுக்கு முன் ஸஹரை ஆரம்பித்தால் சரியான ஸுன்னாவை பின்பற்றியவர்களாக நாம் ஆகிவிட முடியும்.

கேள்வி : 05

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பஜ்ருக்கு முன்னரும் ஒரு அதான் கூறப்பட்டதா?

பதில் : நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இரண்டு அதான்கள் இருந்தன. “பிலால் அதான் கூறினால், அது உங்களை ஸஹர் செய்வதை விட்டும் தடுத்து விட வேண்டாம். ஏனெனில் அவர் தூங்குபவர்களை எழுப்புவதற்காகவும், இரவுத் தொழுகை தொழுபவர்கள் தங்கள் தொழுகையை முடித்துக் கொள்வதற்காகவும் அதான் சொல்வார்” என்று ஸஹீஹான ஹதீஸ் வந்துள்ளது.

உம்மு மக்தூம் என்பவர் இரண்டாவதாக பஜ்ருத் தொழுகைக்கான அதான் சொல்வார்.

கேள்வி : 06

ரமழான் நோன்பு காலத்தில் ஸஹர் செய்து விட்டு, நிய்யத்தை வாயால் கூறுவது பற்றி, இஸ்லாம் என்ன கூறுகின்றது?

பதில் : “இரவில் நோன்பு நோற்க வேண்டும்” என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்பட வேண்டும். அப்படி ஒருவர் நிய்யத்தை இரவில் ஏற்படுத்திக் கொள்ளவில்லையென்றால், “அவருக்கு நோன்பே இல்லை” என்று இஸ்லாம் கூறுகின்றது.

அதே நேரத்தில் இன்று மக்களுக்கு மத்தியில் நிய்யத்தை வாயினால் பின்வருமாறு கூறுவது வழக்கமாக இருக்கின்றது. இது நபிவழியும் அல்ல; அதற்கு ஆதாரமும் இல்லை.

“இந்த வருடத்தின் ரமழான் மாதத்தின் பர்மூான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து வைக்கின்றேன்”

இவ்வாறு ஒருவர் நிய்யத்தை வாயினால் மொழிந்தால், அது பித்அத்தாக மாறி, அவரின் நோன்பு

அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆகிவிடும் என்று ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளன.

கேள்வி : 07

சென்ற வருடத்தில் விடுபட்ட எமது பர்ழான பல தொழுகைகளை ரமழானில் தராவீஹ் தொழுகை நடாத்தும் இமாழுக்குப் பின்னால் நின்று கழாவாக் தொழலாமா?

பதில் : “பர்ழான தொழுகையை யார் விடு விடுகின்றாரோ, அவர் காபிராகி விடுவார்” என்று இஸ்லாம் கூறுகின்றது. அவர் அந்தத் தொழுகைகளை கழாச் செய்து என்ன பலனைக் காணப்போகின்றார்?

கேள்வி : 08

“நோன்பு காலத்தில் விளையாட்டில் ஈடுபடுவது கூடாது” என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் “தாராளமாக விளையாடலாம்” என்கின்றனர். இது சம்பந்தமாக இஸ்லாத்தில் தடை ஏதும் உள்ளதா?

பதில் : நோன்பு காலத்தில் கிரிக்கட், உதைபந்து போன்ற விளையாட்டுக்களில் அதிகமானவர்கள் ஈடுபடுகின்றனர். சப்தமிடாமல் இந்த விளையாட்டுக்களை எப்படியும் விளையாட முடியாது என்பதனை யாவரும் ஏற்றுக் கொள்வர்.

“உங்களில் ஒருவர் நோன்பு நாளில் வீண்வார்த்தைகள் பேச வேண்டாம்; கூச்சலிட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ள ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில் “கூச்சலிட வேண்டாம்” என்று தடை வந்துள்ளதால் மேற்கூறப்பட்டுள்ள விளையாட்டுக்களை எப்படியும் ஒரு முஸ்லிம் விளையாட முடியாது என்பது தெளிவாகின்றது. ஏனெனில் சப்தமிடாமல், கூச்சலிடாமல் எப்படி இந்த விளையாட்டுக்களை விளையாட முடியும்?

ஆகவே ரமழான் மாத்தில் ஒரு முஸ்லிம் இது போன்ற விளையாட்டுக்களை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி : 09

ரமழானில் நோன்பு நோற்பவர்கள் இரவில் புகைக்கலாமா?

பதில் :

புகைத்தல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு விடயம். ஏனெனில் புகையிலை போதை வஸ்துக்களில் நின்றுமுள்ள ஒரு பொருளாகும். “போதையூட்டக் கூடியவை கூடுதலாக இருந்தாலும்; குறைவாக இருந்தாலும் அது ஹராம்” என்று இஸ்லாம் கூறுகின்றது.

எனவே நோன்பு காலமாக இருந்தாலும் சரி, அல்லது நோன்பு அல்லாத காலமாக இருந்தாலும் சரி, ஒரு முஸ்லிம் சிகரட், பீடி, சுருட்டு, புகையிலை போன்றவைகளைப் பாவிப்பது, விற்பனை செய்வதிலிந்து முற்றாகத் தவிரந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“போதையூட்டக் கூடிய ஒவ்வொன்றும் ஹராமாகும்”

(ஸஹீஹ் முஸ்லிம் : 5182)

கேள்வி : 10

அல்லாஹ் தன் அடியார்களில் நோன்பை கடமையாக்கியதற்குக் காரணம் என்னவெனில், “பசியின் கொடுமையை வசதிபடைத்தவர்கள் புரிந்து கொண்டு, ஏழைகளுக்கு உதவி புரிவதற்கேயாகும்” என உலமாக்கள் கூற நாம் கேட்கின்றோம். இவர்கள் கூறும் இந்தக் காரணம் சரியானதா? குர்ஆன் ஸுன்னாவில் இவ்வாறு வந்துள்ளதா?

பதில் :

இதுதான் காரணமாக இருந்தால், வசதிபடைத்தவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு நோன்பு நோற்றாலே அவர் பசியின் கொடுமையை உணர்ந்து கொள்வார். ஆனால் அல்லாஹ், வசதிபடைத்தவர்கள் உட்பட அனைவரையும் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டுள்ளான்.

மேலும் இதுதான் காரணமாக இருந்தால், ஏழைகளுக்கு நோன்பை கடமையாக்க வேண்டிய அவசியமில்லை. குர்ஆன், ஹதீஸில், இவ்வாறான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

குர்ஆன் ஸுன்னாவில் காணப்படும் சரியான காரணம் என்னவெனில்,

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான் :
விசுவாசிகளே! நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக கப்பட்ட பிரகாரமே, உங்கள்மீதும் நோன்பு கடமையாக கப்பட்டிருக்கின்றது. (2 : 183)

இந்த வசனத்தில் 'தத்தகூன்' என்றதொரு வாசகம் வந்துள்ளது. இதன் பொருள் 'நீங்கள் பயபக்தியுடையவர்கள்' என்பதாகும்.

எனவே 'நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகுவதற்காக வேண்டியே அல்லாஹ் நோன்பை கடமையாக்கியுள்ளான். "பயபக்தியாகுவதுதான்" காரணம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. மாறாக பணக்காரர்கள் ஏழைகளின் பசியை அறிந்து கொள்வதற்காக அல்ல.

"தத்தகூன்" என்ற சொல்லுக்கு - 'நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது' என்ற ஒரு பொருளும் உண்டு. அதாவது அல்லாஹ் நோன்பை உங்கள்மீது

கடமையாக்கியது ஏனெனில், நீங்கள் உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக வேண்டியே. இந்தக் கருத்தே மிகவும் பொருத்தமானதாக இருப்பதுடன் இக்கருத்தையே ஹதீஸும் உறுதிப்படுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“நோன்பு உங்களை (நரகத்திலிருந்து) காக்கும்
கேடயமாகும். (ஸஹீஹுல் புகாரி)

இந்த 2: 183 வது வசனத்தையும் ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ள ஹதீஸையும் இணைத்துப் பார்க்கும்போது, நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணம் ஏழைகளின் பசியை உணர்ந்து கொள்வதற்கல்ல; மாறாக மனிதர்கள் இறையச்சமுடையவர்களாக மாறுவதற்கும், தங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவுமேயாகும்.

கேள்வி : 11

“நோன்பாளி தன் வாயில் ஊறும் எச்சிலை விழுங்காது, அதை துப்பி விட வேண்டும். இல்லாவிட்டால், அது நோன்புக்கு பாதிப்பாகிவிடும்” என்ற கருத்து சரியானதா?

பதில் :

நோன்பாளி தன் எச்சிலை விழுங்கினால், அதனால் நோன்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இது தடைசெய்யப்பட்டது என்று காட்டக் கூடிய எந்தவொரு ஆதாரமும் இல்லை.

உங்கள் வாயில் வந்தபடி “இது ஹலால்; இது ஹராம்” என்று அல்லாஹ்வின்மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்” என்று அல்லாஹ் அல்குர்ஆனில் 16 : 116 இல் எச்சரிக்கை விடுத்துள்ளதால், வாயில் வந்தவாறெல்லலாம், ‘அது கூடாது, இது கூடாது’ என்று ஆதாரமில்லாது கூறுவதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.